


ஈசாப் குறைய் பாடல்கள்

குழந்தைக்கவிஞர்



Rs 8

கா சா ம்

கதைம் யாடல்கள்

குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா

விற்பனை உரிமை

பாரினிகாஸயம்

184. பிராட்டீல்-சென்னை-600108

AESOP KATHAI PADALKAL

(Translation of Aesop's Fables in Verses)

Author	:	AL. VALLIAPPA
Illustrator	:	SAGAR
Copyright	:	Author
Publisher	:	Kulandai Puthaka Nilayam, Madras-40
Printer	:	Jeevan Press, Madras-5
Sole Distributer	:	Paari Nilayam, Madras-5
First Edition	:	January, 1987 (Combined Volumes)
Price	:	Rs. 8/-

விலை : எட்டு ரூபாய்

வெளிவிட்டோர் :
குழந்தைப் புத்தக நிலையம்,
சென்னை-40.

பதிப்புரை

நியம் திராட்சையும், ஒன்றும் ஆட்டுக்குட்டுயும், சிங்கழும் கள்ளடிலியும் என்ற கந்தகளைக் காம் உங்களுக்கு கள்ளுக்குத் தெரியும். இந்தக் கந்தகளைக் கூறியவர் யார் என்பதும் உங்களுக்குத் தெரிகிறுக்கலாம். அவர்தாம் ஈசாப்.

இசாப் கூறிய கந்தக் கூற்றுக் கணக்கில் உள்ளன. அவர்து கந்தகளில் மிகுங்கள், பட்சிகள் மாவும் பேசுகின்றன. அவற்றில் பேசுக்கூடி நமக்குப் புத்தி பட்டுவிகின்றன.

இசாப் கந்தகளில் உள்ள பல அற்புதக் கருத்துக்களை அழியிய பாடங்களாகவி 'பாலர் மஹர்', 'பூஞ்சோலை' ஆகிய திரு பந்திரிசைகளையில் வாயிலாகத் தந்தார் குழந்தைக் கவிஞர் அடி. வன்னியீப்பா அவர்கள். அவர் ஏழுதிய பாடங்களில் சிறையற்றந் தொகுத்து முன்பு திரு தொகுதிகளாக வெளியிட்டோம். இப்போது அந்த திரு தொகுதிகளிலிருந்த பாடங்கள் அனைத்தையும் ஒரே தொகுதியாகத் தந்திருக்கிறோம்.



உதவியும் யோசனையும்	10	வங்வவலூக்கு வசிவன்	66
கேள்வி கண்ட வைரம்	13	அடிமை வாழ்வு	69
அதிக ஆணம்	15	நல்ல பறில்!	71
இரண்டு		மூன் யோசனை	73
பெண்டாட்டிக்காரர்	17	உதர்தல்	75
செப்போர் தீர்ப்பு	20	ஜாதி நாய்	77
நரிக்குத் தண்டனை	37	பகவின் கேள்வி	79
அழகுக் கொம்புகள்	30	ஏமாற்ற ஆடுகள்	81
வெள்ளைக் காக்கை	34	இரண்டு பாளைகள்	84
ஜாதித் தெள்	37	கொச்சுக்கடி	86
எத்தியாசம்	39	ஒநாளின் கேள்வி	89
குருவியும் குறுமியும்	41	தீராத பகை	91
சேவலின் கரவம்	44	காரணம்?	94
குருவின் குறும்பு	46	எலிப் பண்ட	96
தாவின் தவறு	48	கழுதும் காக்கையும்	101
கழுதும் திறும்	51	இங்பழும் துங்பழும்	104
தத்திர மகிழமை	54	சோதிடர் ஒடிஞரி	107
தண்டனை	58	பரிசு	110
பெண் கேட்ட சிங்கம்	61	ஏமாற்றம்	113

இருநாள் வாழ்வு 115



குடிக் கதை

மன்னன்

நெலுவில் குழங்கதகள் ஆடுப்பாடு விளையாடுக் கொண்டு குத்தார்கள். அதைப் பார்த்தார் ஒரு பெரியவர். உடனே, மழங்கதகள் கூட்டத்தில் புகுத்தார்; அவர்களுடன் சேர்த்து விளையாட ஆர்ப்பிற்குவிட்டார்.

அச்சமயத்தில் அவ்வழியாக வந்தார், ஒருவன். ஒரு பெரியவர் குழங்கதகளுடன் சேர்த்து குத்த விளையாடுக் காட்சியை அவன் கண்டான். உடனே, அவனுக்குச் சிரிப்பு வந்துகிட்டது.

“ஓய் பெரியவரே, உமக்கு என்ன வயதாகிறது! நீச் சிப்புக் குழங்கதகளுடன் சேர்த்துகொண்டு குழங்கங் போடுகிறே! நாரநாமே உமக்குத் தெரியவில்லையே!” என்று கேட்டான், அவன்.

உடனே, அதைப் பெரியவர் சிரித்தார், சிரித்துக் கொண்டே அங்கிருஷ்ட ஒரு சில்லை எடுத்தார். விளிலின் இரு துளிகளுக்கும் இடையே கட்டப்பட்டிருக்க விர்க்கர (ஙன்) அனிப்பதார். மறகு அதைக் கீழே போட்டுவிட்டு அந்த மனிதனைப் பார்த்தார். பார்த்து,

“நன்படே, இநோ இருக்கிறதே வில், இதை எப்போதும் கட்டியே வைத்திருக்கால், இது என்றால் கேள்வி செய்யாது. அதாலது அப்பை எம்புக்கோது இது என்றால் வளைஞ்சு கொடுக்காது. அதனால் அப்பும் கேள்வக நின்ட தூரம் செல்கிறது. சில சமயங்களில் முறிக்குகூடப் போய்விட்டார்ம்! நேலவில்லாதபோது விர்க்கர அனிப்பதுவிட்டால்தான் வில்

உக்குக் கேளி செப்பும்; அப்பும் யேகங்கச் செல்லும். விளைப்போல்தான் நாழும். எப்போதும் பெரியவர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் விளைப்பு நல்லதால்ல. கொஞ்ச ஸ்ரோமாவது நாம் பெரியவர்கள் என்பதை மறந்து, குழங்கத் தோடு குழங்கத்தொகை இருக்கால்தான் நாக்கு உற்சாகம் ஏற்படுகிறது; வாழ்க்கை திருப்தியளிக்கிறது'' என்றார்.

இதைக் கேட்டதும், அந்த மனிதனுக்கு என்ன பதில் கொள்வதென்றே கெரியவில்லை; போசமல் அவ்விடத்தை விட்டு எழுகிவிட்டார்!

அந்தப் பெரியவர் இம்மாதிரி எத்தனையோ உதவானால் கனிக் கட்டிலிருக்கிறார். எத்தனையோ குட்டிக் கநத கனிக் கூறியிருக்கிறார். அவர் கூறிப் பூட்டிக் கநதகள் ஒன்று, இரண்டா? கூயா? 300-க்கு மேலிருக்கும். அந்தக் கநதகள் உலைப் பிரசிற்றி பெற்றாலே. விறிஸ்தவ வேதமான கூபிழுக்கு அடுத்தபடியாக உலைக் குதிரைகள் படித்துவருக் கநதகள் அவருடைய கநதங்களும்! ஒன்றொன்றும் ஒவ்வொரு கீறியைக் கூறும்; உயர்ந்த கருத்தை எடுத்துக் காட்டும்.

இப்போது பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் நாம் பல கநதகளைப் படிக்கிறோம். ஆனால், அந்தப் பெரியவர் காலத் தில் பத்திரிகையில் இல்லை; புத்தகமும் இல்லை. அவர் இதை எதிர்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், அவருடைய கநதகளை உலைக்கவாய்கள் எப்படிப் படிக்க முடியும்?

அவர் தெருவிலே போய்க் கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். உடனே அவர், சண்டை போடாகல் அவர்களைத் தடுப்பார்; அங்கேயே, ஒர் அழகான கநதயையும் கூறுவார். உடனே, அந்த இருவரின் கோபங்கும் பற்றுவிடும். சண்டை போட்டது தவறு என்று உணர்ந்து விடுவார்கள்.

இந்தேபார் அவர் கணவரைக் கூறிக் கூறி, நாட்டுக் கடக்கும் கலைஞர், எனக்டைச் சுதாவிவரங்களைம் அடக்கியிருக்கிறார்.

ஒரு கலை, ஒரு பெரிய கடற்தில் மக்கள் கலக்கிசெப்பது வகுக்காரர்கள். அவர்களுக்கு அங்கிருந்த அரசனைப் பிழக்க விரும்பி. வேறு ஒர் அரசன் வேண்டுமென்றான் அவர்கள் கலக்க செய்தார்.

அப்போது, அந்தப் பெரியவர் அங்கேகொண்டுர். அவரிடம் கலக்காரர்கள், “எங்களுக்கு இந்த அரசு வேண்டால். வேறு யாராவது அரசாங்க வடிட்டும்” என்றார்.

டட்டீர், அந்தப் பெரியவர் அவர்களுக்கு ஒரு கணத சொன்னார்: ஒரு குடித்தில் சிறைவளைகள் வசிந்து வந்தன. அவைகள் தமிழகத்துவர்களேயே ஒர் அரசனைத் தேர்க்கொடுக்க விரும்பவில்லை. வெளியிலிருந்து யாராவது நங்காது அரசாங்க வரவேண்டுமென்ற கடவுளை வேண்டினார்.

கடவுள் அவற்றின் வேண்டுமோலுக்கு இயங்கி ஒரு காலாடை அரசனுக் குழுப்பி கைத்தார். கால வந்ததும் ஓவியரா தலையாகப் பிழக்கு விழும் குழம்பிந்துவிட்டது. டட்டீர், அகை கடவுளிடம் நிறும்பவும் முறையிட்டன. அப்போது கடவுள், “எங்களுக்குங்கேயே ஒரு தலையைப் பிரச்சிடுக்கொமல், வெளியிலிருந்து யாராவது அரசனுக் குழவேண்டும் என்கிறீர்களே, அதை கறி இது நான்!” என்றார்.

—இந்தக் கணவை அவர் கூறிப்பதே கலக்காரர் உண்மையை உணர்ந்தார். வேறு ஒருவரை அரசனுக்கி, அவனுக் கிளைகம் மோசயாதிவிட்டால் என்ன செய்யவற? ஆகையால், அவர்கள் கலக்கந்த விறுத்திவிட்டனர். காந்தாளால் விளம்பியது.

இப்படி அரசர்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களை பெல்லாம், அவர் தமிழகதை குட்டுக் கணத

கனால் நீந்து கவத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறி வந்த கதைகளை அவர் காந்தில் இருந்தவர்களும், மீண்டும் வந்தவர்களும், வாய்மொழியாகக் கூறி யந்திருக்கிறார்கள்.

அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில் கூறிவந்தார்? தமிழிலா? இல்லை, ஆய்விலிந்திலா? அதுவும் இல்லை. கிரேக்க மொழியில்தான் கூறி வந்தார்! ஆம், அவருடைய நாய்மொழி அதுதான். அவருடைய நாய்மொழும் கிரேக்க காடுதான்.

கிரேக்க காட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 620 ஆண்டு கணக்கு முன்பு அவர் பிறந்தாகத் தெரிகிறது. ஆனால், கிரேக்க காட்டில் ஆவஸ் எந்த ஜரிசு பிறந்தார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ‘எங்கள் ஜரித்தான் பிறந்தார்; எங்கள் ஜரித்தான் பிறந்தார்’ என்று இப்போது ஆறு சூர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு சூர்களில் பிறந்திருக்க முடியும்? ஏதாவது ஒரே ஓர் ஜரித்தானே அவர் பிறந்திருப்பார்? சில ஆராய்ச்சியாளர்கள் அவர் ‘காமோஸ்’ என்ற ஜரித்தான் பிறந்திருக்க வேண்டும் என்றிருக்கன्. ஜரிசு பெயகரைப் பற்றி கூம் கவனிப்பட வேண்டாம். ஆனின் பெயகரைத் தெரிக்கு கொண்டாடிக் போதும். அவர்தாம் சுசாப்.

சுசாப் சென்னை கதைகளை யென்னாம் ஆய்விலிந்தில் மொழிபெயச்து 1485-ஆம் ஆண்டு முதல் முதலாக வெளி விட்டார்கள். அதன் ஒரு பிரதி இப்போதுகூட பந்திரமாக கிரிட்டிஷ் பொருட்கைட்சி சாலையில் (British-Museum) கண்ணுடி அசைக்குஞ் கவக்கப்பட்டிருக்கிறதாம். இப்போது பத மொழிகளில் அந்தக் கதைகள் வெளிவஶ்துவிட்டன. தமிழில்கூட அவசது கதைகளில் பலவற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். இப்போது அவற்றைப் பாடல்களாகப் படித்தப் போகிறீர்கள்.



ஈசாப்

ஸ்ரீபதின் தோசந்தவு ஒளியர் வெளால் குழின் என்பவரால்
கற்பனை செய்து ஏழுதப்பட்ட படம் இது.

உதவியும் யோசனையும்



வயரின் அருகே அழகாக
உள்ள ஆற்றங் கரைவழியே

சென்றூர் ஒருவர். அப்பொழுது
செவிகளில் வீழ்ந்தது குரலோன்று.

‘ஐயோ ! அப்பா !’ எனும்சத்தம்
ஆற்றின் நடுவே கேட்டிடவே,

சத்தம் வந்த திசைதனிலே
‘சட்டெனப் பார்த்தார் அம்மனிதர்.

பையன் ஒருவன் தண்ணீரில்
பரிதனிப் பதையே கண்டனரே.

கண்டதும் அவனை உடனேயே
காத்திடும் வழியைத் தேடாமல்,

“எண்டா, முட்டான் பயலேநி
இதனில் இறங்கிட வாமேரடா ?

எத்தனை பேர்கள் இநில் இறங்கி
இறந்தனர் ! நீயும் அறியாயோ ?

எனது புத்தி மதிகளை
என்றும் கேட்டு நடந்திடுவாய்.

அவையே உனக்கு எப்பொழுதும்
அதிகத் துணிணயாய் நிற்குமடா”

என்றே அவரும் கூறுகையில்
ஏங்கிந் தவித்த அப்பையன்,

‘ஐயா, உயிரோ போகிறதே!
அடியேன் பிழைத்திட இப்பொழுதே
உதவி செய்தால் பலனுண்டு.
யோசனை அப்புறம் கூறிடலாம்.

ஐயோ! உதவி! உதவி!” என
அலறினான். உடனே அம்மனிதர்
உணர்க்கூர் பையன் விலைமத்தின்;
உடனே ஆற்றில் பாய்க்கணரே!

பாய்க்கே அவளைக் கரைதனிலே
பத்திர மாகச் சேர்த்தனரே!

சிறுவன் பிழைத்தான், அவருடைய
சிறங்க உதவி பெற்றதனால்.

உதவி எதுவும் செய்யாமல்
யோசனை சொல்வதில் பலனுண்டோ?

‘இல்லை, இல்லை’ என்றேதான்
இக்கதை மூலம் உணர்கிள்ளேம்.



கோழிகண்ட வைரும்

கோழி ஒன்று 'குடுகு' டென்று
ஓடி வந்ததாம்—வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளரிக்
கிளரிப் பார்த்ததாம்.

தின்ன ஏதும் தானியங்தான்
அங்கே இல்லியாம்—பசி
தீர்த்துக் கொள்ள வழியில் ஸாமல்
ஏங்கி நின்றதாம்.

அங்கச் சமயம் தரையில் ஏதோ
பனப எத்ததாம்—மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்க்கு பார்த்தநாம்.

கண்ணைக் கவரும் வைரும் ஒன்றைத்
தரையில் கண்டதாம் —உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்:

“மதிப்பு மிகவும் உயர்க்க தென்று
 மனிதர் கூறி டும் — ஹல்ல
 வைர மேநான் உன்னை வைத்து
 என்ன செய்குவேன்?

ஹல்லில் ஒன்றே இந்த கேரம்
 எனக்குக் கிடைப்பினும்—நான்
 நிகரி லாத மகிழ்ச்சி யோடு
 கொத்திந் தின்னுடேவன்.

பாரில் உள்ள வைரம் யாவும்
 ஒன்று சேரினும்—என்
 பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
 இல்லை; இல்லையே!”





சிங்கம் ஓன் று இரைதனைத்
தேடித் திரியும் வேலையில்
அங்கே வழியில் ஒருமுயல்
அயர்ந்து தூங்கக் கண்டது.

“இந்த முயலைக் கொல்லுவோம்”
என் று சிங்கம் செல்கையில்,
அந்த வழியில் வந்தார்
அழகு மாஜைக் கண்டது.

“துள்ளி ஒடும் மாஜைநாம்
துரத்திக் கொல்வோம் முதலில்.
மெள்ள வந்து, தூங்கிடும்
முயலைப் பிறகு தின்னலாம்”

சிங்கம் இதனை என்னியே
‘திடுதி’ டென் று ஒடியே,
அங்கு வந்த மாஜையே
அடித்துக் கொல்லச் சென்றது.

சத்தம் கேட்டு முயலுமே
 'சட்ட'டென் ருடனே விழித்தது;
 'செத்துப் பிழைத்தோம்!' என்றது;
 சென்று எவ்கோ மறைக்கத்து!

பள்ளம், மேடு யாவிலும்
 பாய்ந்து சிங்கம் ஒடியும்,
 துள்ளி ஓடும் மானியே
 துராத்திப் பிடிக்க வில்லையே!

தோற்றுப் போன சிங்கமோ
 தொங்கிப் போன முகத்துடன்
 பார்த்து வைத்த முயலினைப்
 பாய்ந்து கொல்ல வந்தது.

முன்னே பார்த்த இடத்திலே
 முயலைக் காலூச் சிங்கமோ
 ஒன்றும் தோன்றி டாமலே,
 உள்ளம் வெம்பி உரைத்தது.

"கையில் கிடைத்த பொருள்தனிக்
 காற்றில் பறக்க விட்டேனே!
 ஜயோ! இரண்டும் போனதே!
 அதிக ஆசை கெடுத்ததே!"*



இரண்டு பெண்டாட்டிக்காரர்

அற்புத சாமி நல்லவராம்.

அவர்க்கு இரண்டு மனைவியராம்.

முத்தவள் அவரைக் காட்டிலுமே
மூன்று வயது முதிர்ந்தவளாம்.

இளையவள் அவரது வயதைவிட
எட்டு வயது குறைந்தவளாம்.

ஒருங்கள் இளையவள் அவர்தலையை
உற்றுப் பார்த்தனள் ; பார்த்ததுமே,

“ஐயோ ! தலையீரி கரைக்கிறதே,
அனைவரும் என்ன சொல்லிடுவர் ?

‘கிழவரை மணங்த குமரி’யெனக்
கேளி செய்வதே ! என்கொப்பவேன் ?”

என்றே அவளும் எண்ணினனோ ;
இதற்கொரு வழியும் கண்டனனோ.

தினமும் காலையில் அவர்தலையில்
எதரிக்திடும் நகரமயிர் சிலவற்றை
·வெடுக்கு வெடுக்கெனப் பிடுங்கினனே.
வெந்தையால்அவர் குதித்தனரே !

:: ::

முத்தவன் மட்டும் சளைத்தவளா ?
மூழ்சுர மாக எண்ணினனே :

“எனது தலையில் பெரும்பகுதி
ஏற்கென வேதான் நகரத்துள்ளே.

என்றால் கணவரின் தலையுடனே
எனது தலையைப் பார்ப்பவர்கள்,

·வாலிப் ராண கணவர்க்கு
வாய்த்தனள் நகரத்த விழுவி’யென

என்னைக் கேளி செய்திடுவர்.
இதற்கொரு வேலை செய்திடலாம்”

என்றே எண்ணினள். அதன்படியே
எழுந்ததும் தினமும் அவர்தலையில்

கறுப்பாய் உள்ள மயிர்களினையே
கருத்துடன் அகற்றிட வாயினனே.

தலையில் ஒருமயிர் பிடுங்கிடினும்
தாங்கிட நம்மால் முடிவிற்கோ?

எப்படி அற்புத சாமியுமே
இதனைப் பொறுத்தனர் கீயானறியேன்;

நினம்தினம் மனைவியர் இருவருமே
சிலசில மயிர்களை அகற்றியதால்

குறைங்தன; குறைங்தன; வெகுவிரையில்
மறைங்தன தலைமயிர் யானவயுமே!

கத்திகள் எவ்வயும் இல்லாமல்
கைத்திறம் ஒன்றே துணியாக

மொட்டை அடித்தனர் அவர்தலையை,
முத்தவள், இளையவள் இருவருமே!

‘தீப்பும் என்னெயும் இனிவேண்டா.
சிக்கண மாக வாழ்ந்திடலாம்’

என்றே அற்புத சாமியுமே
என்னிட வில்லை, அச்சமயம்!

“இருவரை மணங்கிடேன். ஆதலினுல்,
என்றன தலையும், ஜூனையோ!

பாலை வனமாய்ப் போனதுவே !
பட்டது போதும்” என்றனரே !

காலையூர்தியில்



பிரபு ஒருவர் தம்னாரில்
 பெரிய கொட்டகை கட்டி அதில்
 இரவில் காட்சிகள் நடத்திடவே
 ஏற்பாடு டெல்லாம் செய்தனரே.

அற்புத மாண வித்தைகளை
 அங்கே காட்டிடும் அனைவர்க்கும்
 பற்பல பொருளை அப்பிரபு
 பரிசாய்க் கொடுத்தனர் வித்தமுமே.

கட்டணம் எதுவும் வாங்காமல்
 காட்சிக ளெல்லாம் காட்டியதால்,
 கொட்டகை நிறைய மக்களுமே
 கூடினர் தினமும் இரவினிலே,

* * *

ஒருநாள் மேடையில் கோமாளி
 ஒருவன் வந்து நின்றனனே.
 “அரிய பெரிய வித்தைப்பொம்
 அடியேன் செய்வேன் ; கண்டிடுவீர்.

பன்றி போலக் கத்திடுவேன் ;
 பார்த்தே அநிசயம் அடைவீர்கள்”
 என்றே கூறிக் குனிஞ்தனனே ;
 ‘ஈக்பீக் ஈக்’ எனக் கத்தினனே.

“உண்மைப் பன்றி இதுபோல்தான்
ஒரை செய்யும். ஆஹாஹா !
என்னே அருமை ! அருமை !” யென
யாவரும் அவசினப் போற்றினரே.

திரும்பத் திரும்பக் கோமாளி
செய்தான் அந்த வித்தையிலை.
“அருமை ! இதுபோல் செய்திடவே
யாரால் முடியும் ?” என்றனரே.

இந்தக் காட்சியைக் கண்டதுமே,
எழுங்கு வங்தான் முனியாண்டி.
வந்ததும் சபையில் இருங்கொரை
வணங்கி வார்த்தைகள் கூறினனே .

“பன்றி போலக் கத்தியதைப்
பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தீர்கள்.
இன்னும் கண்ணுப்புக் கத்திடவே
எனக்குத் தெரியும், நம்புங்கள்.

கண்ணுப்புச் செய்து காட்டி இவேன்.
நானை இரவே கடத்திடலாம்”
என்னுண். உடனே பிரபுவுமே
இணங்கினர். மறுஞான் கடத்திடவே.

மறுஞன் இரவு கொட்டகையில்,
மக்கள் சிறையக் கூட்டனரே.
நெருக்கம் அதிகம் ஆனதனுல்,
நின்றே பார்த்தனர் பலபேர்கள்.

முன்னுள் வந்த கோமாளி
முதலில் வந்தான் மேடையிலே.
கண்டதும் அவசினச் சபையோர்கள்
கைகள் தட்டி வாழ்ந்தினரே.

பன்றி போலே அன்றும் அவன்
பார்த்தோர் முன்னுல் கத்திடவே,
ஒன்றுப் புளிவரும் அவனுக்கே
உற்சா கத்தினா ஊட்டினரே.

அவனது வித்தை முடிந்ததுமே,
ஆரம் பித்தான் முனியான்டி.
எவரும் அவசினப் போற்றுயல்
ஏனாம் அதிகம் செய்தனரே.

போர்கவ ஒன்றை உடல்மீது
போர்த்திய படியே முனியான்டி,
பார்கவ யாளரின் முன்பாகப்
பன்றி போலக் குனிக்குனனே.

குனிச்து ‘ஈக்பீக், ஈக்’ எனவே
 குரலை எழுப்பினான். எழுப்பியதும்,
 “மனிதன் சத்தம் போடுதல்போல்
 மட்டயன் இவனும் போடுகிறுன்.

பன்றி இதுபோல் கத்தாது.
 பரச்போர் தம்மை ஏய்க்கிள்ளுன்”
 என்றார் சிலபேர். மற்றவரும்
 ஏனான மாகப் பேசினாரே.

“கோமா ஸியினைத் தோற்கடிக்கக்
 கொஞ்சமும் முடியா” தென்றிடவே,
 “ஆமாம், ஆமாம்” என்றுடனே
 அனைவரும் கூச்சல் போட்டனரே.

ஃ ஃ ஃ

சத்தம் கேட்டும் முனியாண்டி
 சற்றும் தயக்கம் இல்லாமல்
 வித்தை காட்டினான். ஆனாலும்,
 மிகவும் கூச்சல் கேட்டதுவே.

கையைத் தட்டி அனைவருமே
 கலகம் செய்தனர். முனியாண்டி.
 “ஐயா, சபையில் இருப்பவரே,
 அமைதி யுடனே கேளுங்கள்”

என்றே ஈறிப் போர்வைதனை
எடுத்தான். உடனே கக்கத்தில்
பன்றி ஒன்று இருப்பதனைப்
பார்த்தனர் சபையில் இருந்தவர்கள்!

பன்றியைக் கையில் எடுத்தனனே;
பலரும் பார்க்கப் பிடித்தனனே;
‘ஙன்றுய்க் கேட்பீர், சபையோரே,
நானிப் பொழுது ஈறுவதை.

உடைக்குள் இந்தப் பன்றியையே
ஒளித்து வைத்தேன். இதன்காலைப்
பிடித்துத் திருச் சிட்டதனால்,
‘பீக்பீக்’ என்று கத்தியதே.

உண்மைப் பன்றி கத்துகிற
ஒசை நன்னை உணராமல்,
கன்னை மூடித் தீர்ப்பளித்த
கனதன வான்களே, பாருங்கள்.

இப்பொழுதுயினும் ஈறுங்கள்.
இதனைக் காட்டிலும் நன்றாக
எப்படி மனிதன் கத்திடுவான்?
என்னிப் பார்ப்பீர், சபையோரே.

தீர யோசனை செய்யாமல்
 தீர்ப்புக் கூறும் நண்பர்களே,
 ஆர அமர யோசித்தே
 அளிப்பீர் தீர்ப்பை இனியேனும்.''

முனியன் இப்படிக் கூறியதும்,
 மிகவும் வெட்கம் கொண்டதனால்,
 குனிஞ்தனர், சபையில் இருக்கோர்கள்;
 குற்றம் தன்னின உணர்ந்தார்கள்.





நாக்ரத் தண்டனை!

பளிங்குக் கோவிக் குண்டு போலப்
பளப எக்கும் திராட்சைகள்
பழுத்துக் குலுங்கும் தோட்டம் தண்ணைப்
பார்த்து உரிகள் சென்றன.

அந்தத் தோட்டம் தண்ணில் சென்று
அட்ட காசம் செய்கையில்,
வந்து சேர்ந்தார் தோட்டம் வைத்து
வளர்த்த மனிதர் அவ்விடம்.

மெத்த கோபம் கொண்டு அவற்றை
விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
எத்தி விட்டு உரிகள் யாவும்
இங்கு மங்கும் ஓடின.

நினைமும் காலையில் அவர்தலையில்
 தெரிந்திடும் நகரமயிர் சிலவற்றை
 வெடுக்கு வெடுக்கெனப் பிடுங்கினளே.
 வேதனை யால்அவர் குறித்தனரே !

:: :: ::

முத்தவள் மட்டும் சனைத்தவளா?
 முழுமூர் மாக எண்ணினளே :

“எனது தலையில் பெரும்பகுதி
 ஏற்கென வேதான் நகரத்துளதே.

என்றன் கணவரின் தலையுடனே
 எனது தலையைப் பார்ப்பவர்கள்,

வாலிப் ராண கணவர்க்கு
 வாய்த்தனன் நகரத்த கிழவியென

என்னைக் கேளி செய்திடுவர்,
 இதற்கொரு வேலை செய்திடலாம்”

என்றே எண்ணினள். அதன்படியே
 எழுங்கத்தும் நினைமும் அவர்தலையில்

கறுப்பாய் உள்ள மயிர்களையே
 கருத்துடன் அகற்றிட வாயினளே.

தலையில் ஒருமயிர் பிடுங்கிடினும்
 நாங்கிட நம்மால் முடிவிற்கோ ?

எப்படி அற்புத சாமியுமே
இதனைப் பொறுத்தனர் கீயானாறியேன் ;

நினம்தினம் மசைவியர் இருவருமே
சிலசில மயிர்களை அகற்றியதால்

குறைந்தன ; குறைந்தன ; வெகுவிரையில்
மறைந்தன தலைமயிர் யாவையுமே !

கத்திகள் எவையும் இல்லாமல்
கைத்திறம் ஒன்றே துணையாக

மொட்டை அடித்தனர் அவர்தலையை,
முத்தவள், இளையவள் இருவருமே !

‘சீப்பும் என்னையும் இனிவேண்டா.
சிக்கன மாக வாழ்ந்திடலாம்’

என்றே அற்புத சாமியுமே
என்னரிட வில்லை, அச்சமயம் !

“இருவரை மணங்கேதன். ஆதலினுல்,
என்றன் நலையும், ஒயையோ !

பாலை வணமாய்ப் போனதுவே !
பட்டது போதும்” என்றனரே !

காலையோர்த்தியிடு!



பிரபு ஒருவர் தம்மூரில்
 பெரிய கொட்டகை கட்டி அதில்
 இரவில் காட்சிகள் நடத்திடவே
 ஏற்பாடு பெல்லாம் செய்தனரே.

அற்புத மான வித்தைகளை
 அங்கே காட்டிடும் அனைவர்க்கும்
 பற்பல பொருளை அப்பிரபு
 பரிசாய்க் கொடுத்தனர் நித்தமுமே.

கட்டணம் எதுவும் வாங்காமல்
 காட்சிக ஸௌல்லாம் காட்டியதால்,
 கொட்டகை விறைய மக்களுமே
 சூடினர் தினமும் இரவினிலே.

. . .

ஒருங்கள் மேடையில் கோமாளி
 ஒருவன் வந்து நின்றனனே.
 “அரிய பெரிய வித்தையியலாம்
 அடியேன் செய்வேன் ; கண்டிடுவீர்.

பன்றி போலக் கத்திடுவேன் ;
 பார்த்தே அநிசயம் அடைவீர்கள்”
 என்றே கூறிக் குனிந்தனனே ;
 ‘ஈக்பீக் ஈக்’ எனக் கத்தினனே.

“உன்னமைப் பன்றி இதுபோல்தான்
 ஒசை செய்யும். ஆறாறா !
 என்னே அருமை ! அருமை!” யென
 யாவரும் அவசினப் போற்றினாரே.

திரும்பத் திரும்பக் கோமாளி
 செய்தான் அந்த வித்தையினை.
 “அருமை ! இதுபோல் செய்திடவே
 யாரால் முடியும்?” என்றனாரே.

இந்தக் காட்சியைக் கண்டதுமே,
 எழுங்கு வந்தான் முனியாண்டி.
 வந்ததும் சபையில் இருக்கேதாரை
 வணங்கி வார்த்தைகள் கூறினானே .

“பன்றி போலக் கத்தியதைப்
 பார்த்தும் கேட்டும் மனிழுங்கீர்கள்.
 இன்னும் நன்றாய்க் கத்திடவே
 எனக்குந் தெரியும், நம்புங்கள்.

நன்றாய்ச் செய்து காட்டிடுவேன்.
 நானை இரவே ஈடத்திடலாம்”
 என்றான். உடனே பிரபுவுமே
 இணங்கினார். மறுநாள் ஈடத்திடவே.

மறுஙாள் இரவு கொட்டகையில்,
 மக்கள் விறையக் கூடினாரே.
 நெருக்கம் அதிகம் ஆனதனுல்,
 நின்றே பார்த்தனர் பலபேர்கள்.

முன்னாள் வந்த கோமாளி
 முதலில் வந்தாள் மேடையிலே.
 கண்டதும் அவளைச் சபையோர்கள்
 கைகள் தட்டி வாழ்ந்தனரே.

பன்றி போலே அன்றும் அவன்
 பார்த்தோர் முன்னால் கந்திடவே,
 ஒன்றும் அளிவரும் அவனுக்கே
 உற்சா கத்தினை ஊட்டினாரே.

அவனது வித்தை முடிந்ததுமே,
 ஆரம் பித்தான் முனியாண்டி.
 எவரும் அவளைப் போற்றுமல்
 ஏனாம் அதிகம் செய்தனரே.

போர்வை ஒன்றை உடல்மீது
 போர்த்திய படியே முனியாண்டி,
 பரர்வை யாளரின் முன்பாகப்
 பன்றி போலக் குனிக்குனனே.

குனிக்கு 'சக்பீக், சக்' எனவே
 குரலை எழுப்பினான். எழுப்பியதும்,
 "மனிதன் சத்தம் போடுதல்போல்
 மடையன் இவனும் போடுகிறான்.

பன்றி இதுபோல் கத்தாது.
 பார்ப்போர் தம்மை ஏய்க்கிள்ளருள்"
 என்றார் சிலபேர். மற்றவரும்
 ஏனான மாகப் பேசினாரே.

"கோமா ஸியினைத் தோற்கடிக்கக்
 கொஞ்சமும் முடியா" தென்றிடவே,
 "ஆமாம், ஆமாம்" என்றுடனே
 அனைவரும் கூச்சஸ் போட்டனாரே.

ஃ ஃ ஃ

சத்தம் கேட்டும் முனியாண்டி
 சற்றும் தயக்கம் இல்லாமல்
 வித்தை காட்டினான். ஆனாலும்,
 மிகவும் கூச்சஸ் கேட்டதுவே.

கையைத் தட்டி அனைவருமே
 கலகம் செய்தனர். முனியாண்டி.
 "ஐயா, சபையில் இருப்பவரே,
 அமைதி யுடனே கேஞ்சுகள்"

என்றே கூறிப் போர்வைத்தின
எடுத்தான். உடனே கக்கத்தில்
பன்றி ஒன்று இருப்பத்தைப்
பார்த்தனர் சபையில் இருந்தவர்கள்!

பன்றியைக் கையில் எடுத்தனனே;
பலரும் பார்க்கப் பிடித்தனனே;
நன்றாய்க் கேட்பீர், சபையோரே,
நானிப் பொழுது கூறுவதை.

உடைக்குள் இந்தப் பன்றியையே
ஒளித்து வைத்தேன். இதன்காலதப்
பிடித்துத் திருகி விட்டதனால்,
'பீக்பீக்' என்று கத்தியதே.

உண்மைப் பன்றி கத்துகிற
ஒசை தன்னை உணராமல்,
கண்ணை மூடித் தீர்ப்பளித்த
கணதன வாண்களை, பாருங்கள்.

இப்பொழுதாயினும் கூறுங்கள்.
இத்தைக் காட்டிலும் நன்றாக
எப்படி மனிதன் கந்திடுவான்?
என்னிப் பார்ப்பீர், சபையோரே.

தீர யோசனை செய்யாமல்
 தீர்ப்புக் கூறும் கணபர்களே,
 ஆர அமர யோசித்தே
 அனிப்பீர் தீர்ப்பை இனியேனும்."

முனியன் இப்படிக் கூறியதும்,
 மிகவும் வெட்கும் கொண்டதனால்,
 குனிங்தனர், சபையில் இருந்தோர்கள்;
 குற்றம் தன்னின உணர்ந்தார்கள்.





நாக்தத் தண்டனை!

பளிங்குக் கோவிக் குண்டு போலப்
பளப ளக்கும் நிராட்சைகள்
பழுத்துக் குலுங்கும் தோட்டம் தன்னினப்
பார்த்து நரிகள் சென்றன.

அங்கத் தோட்டம் தன்னில் சென்று
அட்ட காசம் செய்கையில்,
வந்து சேர்க்கார் தோட்டம் வைத்து
வளர்த்த மனிதர் அவ்விடம்.

மெத்த கோபம் கொண்டு அவற்றை
விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
எத்தி விட்டு நரிகள் யாவும்
இங்கு மங்கும் உடன.

அங்க மனிதர் கரிகள் தம்மை
அயர்க்கி டாமல் விரட்டியே
சென்று அவற்றில் ஒன்றை மட்டும்
சிரமப் பட்டுப் பிடித்தனர்.

பிடித்த கரியின் வாலில் துணியைப்
பிரிய மோடு சுற்றினர்;
எடுத்து வந்து துணியின் மீது
எண்ணொய் தன்னை ஊற்றினர்.

தீங்கு செய்த கரியின் வாலில்
தீயை வைத்து, முதுகிலே
ஒங்கி ஒங்கித் தடியி ஞாலே
உதைத்து விரட்ட லாயினர்.

பதறிக் கொண்டே ஊளை யிட்டுப்
பாய்ந்து ஒடும் கரியுமே
கதிர்கள் முற்றி யிருந்த வயலைக்
கடந்து செல்ல நேர்க்கத்து.

கரியின் வாலில் வைத்த தீயும்
நன்கு பற்றி ஏரிக்கதால்,
அருமை யான கதிர்கள் யாவும்
ஐயோ, பற்றிக் கொண்டன !

சொங்க மாக அவருக் குள்ள
ஜங்கு காணி நிலத்திலும்
ஙன்கு முற்றி யிருக்க கதிர்கள்
நாச மாகப் போயின !

“ஆத்தி ரத்தில், அவச ரத்தில்
அறிவி முங்கேன். ஆதலால்,
நேத்தி ரம்போல் காந்து வந்த
கேர்த்தி யான பயிரெலாம்
எரிந்து சாம்பல் ஆனதப்யோ !
என்றன் வயிறும் பற்றியே
எரியும் விதத்தை எவரி டத்தில்
எடுத்து கைப்பேன் !” என்றனர்.



മുരം മലമ്പട്ടം



கலைமான் ஒன்று காட்டினிலே,
 கடுமை யான வெய்யிலிலே,
 அலைந்து சுற்றித் திரிந்ததுவே;
 அதிகத் தாகம் கொண்டதுவே.

அருகில் இருந்த ஒடைத்தனை
 அடைந்தது, தண்ணீர் அருந்திடவே—
 உருவம் நிரில் தெரிந்திடவே,
 உற்றே அதனைப் பார்த்ததுவே.

தண்ணீர் தண்ணில் அழுகுடைய
 தனது கொம்புகள் தெரிந்திடவே,
 “என்னே அழுகு, ஆஹாஹா!
 எனது கொம்புகள்!” என்றதுவே.

கொண்டது பெருமை; அப்பொழுதே
 கோபம் வந்தது கால்களின்மேல்.
 கண்டவர் இகழ அழகின்றிக்
 கால்கள் நான்கும் உள்ளனவே!

சசன் தங்கள் அழுகுடைய
 இரண்டு கொம்புகள், ஆயினுமே,
 மோச மான கால்களினால்
 மிகவும் கேவலம் ஆகிறதே!”



இரையைத் தேடிக் காகம் ஒன்று
சுற்றி வந்தது.

எங்கள் வீட்டுக் கூரை மீது
வந்த மர்க்கதது.

தரையில் கொட்டிக் கிடந்த ஸல்ல
தானி யங்களோத்
தடையில் லாமல் புருக்கள் கூடி
மேயக் கண்டது.

‘கள்ளத் தணமாய்ப் புருக்க ளோடு
சேர்க்கு நாமுமே,
களித்து இரையைத் தின்ன வேண்டும்’
எனவி இனத்தது;



இரையைத் தேடிக் காகம் ஒன்று
சுற்றி வந்தது.

எங்கள் வீட்டுக் கூரை மீது
வந்த மர்க்கது.
தரையில் கொட்டிக் கிடஞ்ச நல்ல
தானி யங்களைத்
தடையில் லாமல் புருக்கள் கூடி
மேயக் கண்டது.

‘கள்ளத் தனமாய்ப் புருக்க ளோடு
சேர்ந்து நாழுமே,
கனித்து இரையைத் தின்ன வேண்டும்’
எனவினைத்தது;

அுப்போ தந்தக் காகக் கூட்டம்
 என்ன செய்தது ?
 ஆவ லோடு 'வருக', 'வருக'
 என்ற மூத்ததா ?

இல்லை, இல்லை. வெள்ளொ பூரி
 வந்த காக்கக்கைய
 ஏதோ பறவை என்றே அவையும்
 எண்ணரி விட்டன !
 தொல்லை கொடுக்கும் பறவை யென்று
 கருதி விட்டதால்,
 துரத்தித் துரத்திக் கோப மாக
 விரட்டி அடித்தன.

பிறரை ஏய்க்க நினைத்துக் காகம்
 வேஷம் போட்டது.
 பிறங்க இனைத்துப் பறவை கூடத்
 துரத்தி அடித்தது.
 பறக்கு பறக்கு இங்கும் அங்கும்
 அலிங்கு திரிங்கு.
 பாவம், பின்னார் அந்தக் காகம்
 என்ன ஆனதோ !

ஜாமிக் நேர்

ஜாட்ட தேனும் தரையிலே
தவறிக் கொட்டிக் கிடங்கது.
நாடி அதனை ஈக்களும்
கூடி வந்து மொய்த்தன.

தெனின் மீது அமர்ந்தன;
திருப்தி யாகக் குடித்தன.
தெனின் குடிக்கும் ஆவலில்
சிங்கத மறந்து போயின.

அதிக நேரம் அப்படி
அமர்ந்த நாலே தேனுமே,
பதிய வைத்த கால்களைப்
பசுபோல் பற்றிக் கொண்டது.

எழுங்கு பறக்க முயன்றன;
இறகை அடித்துப் பார்த்தன
முழுதும் தோல்வி! ஆதலால்,
முச்சத் திணற லானது.

உடம்பு முழுதும் தேனுமே
ஒட்டிக் கொண்டு ஈக்களை
உடும்புப் பிடியாய்ப் பிடித்தது;
உயிரை வாட்டி வதைத்தது.

சிக்கிக் கொண்ட ஈக்களோ
செய்வ தேதும் இன்றியே
மிக்க சிரமப் பட்டன.
முச்ச நிற்கும் வேளையில்,

“ஆஹ அதிகம் கொண்டதால்,
ஜேயோ! இன்று நாமெலாம்
மோசம் போனேம்!” என்றன;
மிகவும் வருங்கி இறந்தன!



விந்தியாசம்



வெள்ளோ முயல் வேக மாக
ஒட்ட லானது.

வேட்டை நாயும் அதைந் துரத்தி
விரட்ட லானது.

துள்ளிந் துள்ளி அந்த முயல்
அதிக தூரத்தைத்
துரித மாகக் கடங்கு சென்று
மறைய லானது.

முயலைத் தொடர்க்க வேட்டையாயும்
அயர்க்கு போனது;
முச்சுத் திணைறி ஒரி டத்தில்
அமர்க்கு விட்டது.

வயலில் ஆடு மேய்த்த சிறுவன்
 இதனைக் கண்டனான்;
 வந்து வேட்டை நாயி டத்தில்
 கேட்க வரயினான்:

“சின்னாஞ்சு சிறிய முயலைப் பிடிக்க
 முடிய வில்லையே!
 தீரன், வேட்டை வீரன்’ என்று
 பெருமை கொள்வதேன்?
 என்ன கார ணத்தி னுலே
 தோல்வி வந்ததோ?”
 ‘என்று கேட்க, வேட்டை நாயும்
 பதிலு ஏத்தது:-

“எனக்கும் அதற்கும் உள்ள நான்
 வித்தி யாசத்தை
 எனில் அறிந்து கொள்ள வாமே
 தெரிய வில்லையா?
 உணவுக் காகத் தொடர்ந்து சென்ற
 எனது ஒட்டத்தால்.
 உயிரைக் காக்க ஒடும் முயலை
 வெல்ல முடியுமோ?”



சிட்டுக் குருவி ஒருவிட்டின்
சிறிய அறைக்குள் மெதுவாக
எட்டிப் பார்த்தது. அங்கொருவர்
என்னிலிப் பார்த்தார் காசுகலை.

காசுகள் யாவும் பொன்னுகும்!
குருத்துடன் அவற்றைத் தினம் தினமும்
ஒசையில் லாமல் என்னிடுவார்.
ஒருமுறை யல்ல; பலமுறைகள்!

‘காசே கடவுள் எனக்கருதும்
கருமி, கருமி, கருமியடா.
மோசக் காரர்!’ என்றவரை
வெறுப்புடன் ஊரார் பேசிடுவார்.

அந்தக் கருவி சிறுபொழுது
 அயர்ந்திடக் குருவி பாய்ந்தோடி
 வங்கதொரு காசைத் தூக்கியது;
 கவத்தது அங்கொரு பொந்தினிலே.

கண்டனர் கருமி; பற்களையே
 கடித்தனர்; கோபம் மிகவிகலே
 கொண்டனர். “சிட்டே, உன்செயலால்
 கொஞ்சமும் உனக்குப் பயனுண்டோ?

திருடிய காசைத் தின்பாயோ?
 செலவிடும் வழிதான் தெரிக்கிடுமோ?
 திருக்கே கொல்வேன் உங்கழுத்தை.
 சீச்சி, காசைக் கொடு” என்றார்.

“ஐயா, உலகம் அறிந்தவரே!
 அறிவுகர கூறும் பெரியவரே!
 மெய்யைச் சிறிதும் உணராமல்
 விணும்புக் கோபம் கொள்ளுவதேன்?

தேவையும் பயனும் தெரியாமல்
 திருட்னேன் எனவே கூறுவிற்கிறீர்.
 தேவையும் பயனும் தெரிக்கும்நீர்
 செய்திடும் வேலை தெரியாதோ?

எவர்க்கும் உதவி செய்யாமல்,
 ஏதும் இன்பம் அடையாமல்,
 பவுனுய்ச் சேர்த்துத் தினம்தினமும்
 பார்த்துக் காத்து வருகின்றீர்.

ஒற்றைக் காசை நாளைடுத்து
 ஒளித்தது மிகமிக மிகப்பெரிய
 குற்றம் என்றீர்; என்னினுமே
 கொல்லுவ தாக மிரட்டுகிறீர் !

ஒற்றைக் காசை ஒளித்ததற்கே
 உயிரை வாங்குவ தெனச்சொன்னுல்,
 இத்தனை காசையும் ஒளிப்பவர்க்கே
 எப்படித் தண்டனை கொடுப்பதுவோ !”

என்றே கூறிப் பொற்காசை
 எறிந்தது; குருவி பறந்ததுவே!
 ஒன்றும் கூறிட முடியாமல்
 உயரப் பார்த்தனர் கருமியுமே!



சேவன் காவும்



கொண்டை வளர்ந்தசேவல்—இரண்டு
கோபமாய் ஒன்றை யொன்று
சண்டைக் கிழுத்தனவே—தங்கள்
சக்தியைக் காட்டிடவே.

இரண்டிலே சேவல்லான்று—வெற்றி
எய்திட, மற்ற ஒன்று
மிரண்டது, மூலியிலே சென்று
வெட்டியே நின்றதுவே.

வெற்றி அடைந்தசேவல்—கூரை
மீதினில் ஏறி நின்று,
சுற்றிலும் கேட்டிடவே—கூவித்
தொண்டையைக் காட்டியதே!

கர்வம் மிகுந்தசேவல்—குரலைக்
கழுகொன்று கேட்டிடவே,
விர்ஜென்க் கூரைதன்னீரா-நோக்கி
வேகமாய்ப் பாய்ந்ததுவே!

சேவலைக் கால்களினுல்—தூக்கிச்
சென்றது விண்ணா திலே.
ஶாவது நிச்சயந்தான்-சேவல்
தன்னுடை கர்வத்தினுல்!



அலைகள் இல்லாக் குளத்திலே
அதிக மீன்கள் பிடிக்கவே
வலியயை இருவர் விரித்தனர்;
வளைத்து மீனப் பிடித்தனர்.

வலியில் அதிக மாகவே
வந்து விழுந்த மீன்களை,
கலயம் நன்றில் விரப்பினர்;
கையில் எடுத்துச் சென்றனர்.

அருகில் இருந்த மரத்திலே
அமர்ந்தி ருந்த குரங்குமே
'குறுகு' ரென்று இதனையே
சூர்ந்து பார்க்க வானாது.

மனிதர் இருவர் தலைகளும்
மறந்த வுடனே, வேகமாய்க்
குணிந்த முதுகுக் குரங்குமே
குதித்தே ஒடி வந்தது;

கரையில் கிடந்த வலைத்தினைக்
கையில் எடுத்துக் கொண்டது;
விரைவில் குளத்தில் குதித்தது;
வீசி வலையை விரித்தது.

வலையில் மீன்கள் எதுவுமே
வந்து சிக்கு முன்னரே,
தலையும் காலும் சிக்கியே
தவித்த தந்தக் குரங்குமே!

தகுந்த உதவி இல்லையே!
தப்ப வழியும் இல்லையே!
மிகுந்த முயற்சி செய்தது;
வீணாதான் என்றே அறிந்தது!

“குளத்தில் வலையை விரிக்கவும்,
குதிக்கும் மினைப் பிடிக்கவும்
பழக்க மில்லா என்னினயே
பாமும் ஆசை கெடுத்ததே!

மந்தி யாகைப் பிறக்கநான்
மனித ஞக நடித்ததால்,
இக்கக் குளத்தில் சாவிறேன்.
இதுஎன் மட்டமோ” என்றது.



பள்ளி தன்னில் நண்பனின்
பாடப் புத்த கத்தினை
கள்ளாந் தனமாய் எடுத்துமே
கறுப்பன் வீடு வந்தனன்.

திருடி வந்த பையனைத்
திருத்தும் மோக்கம் இன்றியே,
பெருமை கொள்ள லாயினன்,
பெற்ற தாயும் மகிழ்வுடன்.

எடுத்து வந்தான் மறுமுறை
இன்னும் ஒருவன் போர்வையை,
தடுத்துத் திருத்தி டாமலே
தாயார் அன்றும் மெச்சினன்.

திரும்பத் திரும்பக் கறுப்பனும்
திருடித் திருடி மெத்தவும்
பெரிய திருடன் ஆயினன்.
பெயரைக் கேட்டே கடுங்கினர்!

கொள்ளைக் காரக் கறுப்பனுல்
கொடுமை பெருக லானது.
கள்ளன் அவசீனத் தேடியே
காவ வர்கள் பிடித்தனர்,

பிடித்து அவசீனத் தூக்கிலே
போட முடிவு செய்தனர்.
துடித்து அன்னை அவற்றினன்,
துக்கச் செய்தி கேட்டதும்.

தூக்குப் போடும் நினத்திலே
துழுங்கு மக்கள் கூடினர்.
ஏக்கம் கொண்ட நாயுமே
இறயம் துடிக்க வந்தனன்.

“அன்னை யோடு பேசவே
ஜங்கு வியிழும் வேண்டுமே”
என்று கறுப்பன் கெஞ்சவே
இசைந்தார், அங்கே உள்ளவர்.

கறுப்பன் தாழை நெருங்கினன்;
 காதைக் கடித்து விட்டனன்!
 அறுங்த காதுத் தாயிடம்
 அவன் உரைக்க வாயினன்:

“சின்னன்று சிறிய வயதிலே
 திருடி வந்தேன் புந்தகம்.
 என்னை அன்று போற்றினும்.
 இடித்துத் திருத்த வில்லைநி.

கெட்ட எனது செய்க்கையைக்
 கேட்டாய், இந்தக் காதினால்.
 தட்டிச் சொல்ல வில்லைநி.
 தவறைத் திருத்த வில்லைநி.

திருட்டுத் தொழிலை என்னுடன்
 சேர்ந்து வளர விட்டதால்,
 அருமை மானம் போனதே!
 ஜீயோ, சாகப் போகிறேன்!”





கழுதை நீலம்

அரிசி பருப்பு விற்க வேண்டி
வணிகன் ஒருவனும்
அதிக தூரம் தன்னி ஓய்வள^க
ங்கர மோக்கியே,
பெரிய கழுதை ஒன்றில் சுமையை
எற்றிச் சென்றனன்;
பின்னால் அதனைத் தொடர்க்க வாரே
போக வாயினன்.

அந்தக் கழுதை வணிக துக்கே
சொந்த மென்றும்
அவச ரத்தில் எண்ணி டாதே!
கதையைக் கேட்டிடு.
சொந்த மில்லை! வாட கைக்கே
அதைய மர்த்தினன்.
தொடர்க்கு கழுதைக் கார முனியன்
ஒட்டி வந்தனன்.

பட்டப் பகலில் சுட்டுப் பொசுக்கும்
 வெய்யில் தன்னிலே
 பாதித் தூரம் சென்ற வணிகன்
 களின்துப் போயினன்.
 வெட்ட வெளியில் தங்கு தற்கு
 நிழலில் வாததால்
 வேறே என்ன செய்வ தென்றே
 என்னிப் பார்த்தனன்.

கழுத தன்னை அவ்வி டத்தே
 ரிறுத்தச் சொல்லினன்;
 களைப்புத் தீரக் கழுத நிழலில்
 அமர வாயினன்.
 கழுதைக் கார முனியன் இதனைக்
 கண்டு கோபமாய்க்
 கண்டிப் பான குரலில் உடனே
 கூற வாயினன்:


“வாட கைக்குக் கழுத ஒன்றை
 மட்டுமே தங்கேதன்.
 வாட்ட சாட்ட மாக இதனின்
 நிழலில் அமர்வதேன்?
 கூட வேதிக் கழுத நிழலிச்
 சேர்த்தோ பேசினீர்?
 கொடுக்க வேண்டும் நிழலுக் காகத்
 தனியே வாடகை”

இதினைக் கேட்ட வணிகன் உடனே
 எழுந்து கோபமாய்,
 "என்ன சொன்னாய்? கழுதை யோடு
 நிழலும் சேர்க்குதே.
 அதற்குத் தனியை செப்புக் காசும்
 தருவேன் என்றால்
 ஆசை சொன்னாய், மடையா!" என்றே
 ஏச வாயினான்.

"நானு மடையா?" என்று கூறி
 அந்த வணிகனை
 நன்கு பிடித்துத் தள்ளி விட்டுக்
 கழுதைக் காரனும்,
 தானே அந்தக் கழுதை நிழலில்
 அமர்ந்து கொண்டனான்.
 தாங்கொ ஞாத கோபத் தோடு
 வணிகன் பாய்ந்தனன்.

கைக் கூந்து சண்டை அவர்கள்
 போட வாயினார்.
 கழுதை அந்தச் சமயம் பார்த்தே
 ஒடி விட்டது!
 "ஐயோ, கழுதை! கழுதை!" என்று
 முனியன் கதறினான்.
 "அட்டா! சர்க்குப்போச்சே!" என்று
 வணிகன் அலறினான்!

துந்திய மகிழம்



காட்டின் கடுவே வயலிலே
கழுதை மேயக் கண்டதும்,
ஒட்டம் ஒட்ட மாகவே
ஒனாய் ஒடி வந்தது.

கண்ட வுடனே கழுதையும்
காலில் ஓன்றைத் தூக்கியே
நொண்டிக் கழுதை போலவே
நொண்டி, நொண்டி நடந்தது.

ஒனாய் அருகே வந்தது;
உற்றுக் காலைப் பார்த்தது.
“ஏனேனு நொண்டி நடக்கிறீர்
என்றான் அருமை நண்பரே?”

என்று கேட்கக் கழுதையும்
எடுத்துக் கூற வானது:
“அங்கு கொண்ட நண்பரே,
அந்தக் கணத்தைக் கீட்டிடும்.

வேலி ஓன்றைத் தாண்டியே
வேக மாக வருகையில்,
காலில் நீண்ட முன்னுமே
கத்தி போலைப் பாய்ந்தது.

பாய்க்க முன்னும் என்னையே
 படுத்தும் பாடு கொஞ்சமோ?
 ஒய்க்கு போனைங். இன்னமும்,
 உயிர்பி நழத்து வாழ்வதோ?

கொன்று என்னைத் தின்னுவீர்.
 கோடி கோடிப் புண்ணியம்.
 ஒன்று மட்டும் முன்னரே
 உரைத்து விட்டுச் சாகிறேன்.

தின்னும் போது தொண்டையில்
 சிக்கி டாதி ருக்கைவ,
 முன்ன நாக எனதுகால்
 முன்னை நிக்கும் நண்பரே !”

உண்மை என்று அம்பியே
 ஒநாய் மலிழ்ச்சி கொண்டது ;
 இன்னங் காலில் முன்னையே
 பிடுங்கி எடுக்கப் பார்த்தது.

உற்று ஒநாய் பார்க்கையில்
 ஒங்கிக் கழுதை கால்களால்,
 ‘பட்பட்’ டென்று உதைத்தது;
 பற்கள் உதிரச் செய்தது!

முன்னம் பற்கள் போனதும்,
மூர்ச்சைச யான எலிரியைத்
தன்னக் தனியே விட்டுமே
தாவிக் கழுதை சென்றது!

தங்கி ரத்தின் மகிழ்யால்
தப்பிப் பிழுமுந்த கதததனை
சொக்கக் காரர் கேட்டிடச்
சொல்லிச் சொல்லிச் சிரித்ததே!



தண்டனை



·கொக்கரக் கோ'வெனக் காலையிலே
வூவிடும் சேவல். அதுகேட்டு,

என்றன் அம்மா எழுந்திடுவாள்.
எழுந்ததும் அடுப்பங் கரைதனிலே,

உறங்கும் வேலைக் காரியையே
உடலைத் தட்டி எழுப்பிடுவாள்.

வேலைக் காரி சோம்பேறி,
மிகவும் அலுந்துக் கொண்டிடுவாள்.

தினம்தினம் இப்படி எழுவதுமே
சிரம மாக இருந்ததனால்,

திட்டம் ஒன்று தீட்டினாலே;
செய்கையில் காட்ட முயன்றனாலே.

இரவில் எவரும் அறியாமல்
எடுத்துச் சென்றால் சேவலையே.

கழுத்தைத் திருக்கிக் கொன்றனாலே.
களிப்புடன் வந்து படுத்தனாலே.

செத்துப் போன்று சேவல்ளனத்
தெரிந்தது, மறுகாட் காலையிலே.

ஆயிறும் எப்படி இறக்கதென
அம்மா அறியாள்; வருந்தினாலே,

·இனிமேல் சேவல் கூவியயின்
எழுவது என்பது முடியாது·

அதனால், நினமும் நானேதான்
அதிகா லையிலே விழித்தெழுந்து,

வேலைக் காரியை எழுப்பிடவே
வேண்டும்' என்று எண்ணினாலே.

சேவல் இல்லை. ஆதலினால்,
தெரிந்தீட வில்லை, மேற்மே.

விடிந்தது என்ற நினைப்புடனே
வேலைக் காரியை என்அம்மா,

கடுஇர வதிலே எழுப்பிடுவான்;
ஙன்றுப் பேசில் வாங்கிடுவான்!

இப்படித் தினங்தினம் கடுஇரவில்
எழுப்பிய நாலே மிகமிகவே

வருந்தினள், பேசில் காரியுமே.
வாட்டங் கொண்டு கூறினளோ:

· சோம்பல் ஓட்டிக் காலையிலே
சுறுசுறுப் பினையே தந்திடுமாம்

சேவல் தன்னிக் கொன்றேன்கான்.
சிறிதும் யோசனை இல்லாமல்.

சேவல் இருக்கையில் எஜுமானி
தினமும் காலையில் எழுப்பிடுவான்.

சேவல் இறந்தபின் கடுஇரவே
சித்திர வகுததான் செய்கின்றுன்.

ஐயோ! என்றான் துயரமதை
யாரிடம் கூறி அழுதிடுவேன்?

சேவலைக் கொன்ற பெரும்பழிதான்
தீர்க்கிடும் ஊனும் எங்காளோ?"

பெண்டிகுட்டா
எரிந்தகம்



அருள்

விறகு வெட்டி மரத்தினா
 வெட்டிக் கொண்டே இருக்கனான்.
 அருகில் சிங்கம் வந்தது;
 அவனைப் பார்த்து விட்டது !

சிங்கம் அருகில் வருவது
 தெரிந்த வுடனே அவனுமே
 அங்கி ருந்து வேகமாய்
 அலறிக் கொண்டே ஒடினான்.

சிங்கம் அவனைத் தொடர்க்குமே
 சென்று பிடித்து விட்டது !
 'எங்கே ஒடப் பார்க்கிறோய் ?'
 என்று மிரட்டிக் கேட்டது.

'மிருக ராஜ சிங்கமே,
 மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்;
 இரக்கம் காட்டி விட்டிடு'
 என்றே அவனும் வேண்டினான்.

'உன்னை விட்டு விடுகிறேன்.
 ஒன்று மட்டும் செய்திடு.
 இன்றே உனது மகளைச்
 எனக்கு மணங்கு கொடுத்திடு.'

இந்த வார்த்தை கேட்டதும்
 ஏதோ அவனும் எண்ணினன்;
 தங்தி ரத்தின் உதவியால்
 தப்பிச் செல்லக் கருதினன்.

'மன்னர் சிங்கம் அவர்களின்
 மாம ஞாகும் பாக்கியம்
 இன்று நானும் பெறுவதே
 முன்பு செய்த புண்ணியம்.

'மன்னர் சிங்கம் அவர்களின்
 மஜினவி யாகப் போகிறுப்'
 என்று நானும் சொன்னதும்
 எனது மகனும் மலிழுவான்.

ஒன்று மட்டும் கேட்டிடு.
 உயர்க்க மிருக ராஜனே!
 என்றால் மகளோ பயந்தவர்;
 எதற்கும் கடுங்கும் இயல்பினன்.

சூர்யம் யான பற்களும்
 குத்திக் கிழிக்கும் ககங்களும்
 பார்த்த வுடனே கடுங்குவான்:
 பயந்து மணக்கத் தயங்குவான்.

ஆத லாலே அவற்றினை
 அகற்றி விட்டு, அவளிடம்
 போதல் மிகவும் நலம்' எனப்
 புகன்றுன் விறகு வெட்டியும்.

'உண்மை, உண்மை, உண்மைதான்.
 உடனே பற்கள் நகங்களை
 என்கின விட்டுப் பிரித்திடு;
 எனது ஆசை தீர்த்திடு.'

சிங்கம் இதனைச் சொன்னதும்
 சிறி தும் தயக்கம் இன்றியே
 அங்கே அடுத்த நிமிஷமே
 அந்த விறகு வெட்டியும்,

நகங்கள், பற்கள் யாவையும்
 நன்கு பிடுங்கி விட்டனன்.
 மிகவும் வலித்த போதிலும்
 வெளியில் சிங்கம் சொல்லுமோ?

பிறகு சிங்க ராஜைப்
 பிரியங் காட்டித் தன்னுடன்
 விறகு வெட்டி அழைத்தனன்;
 வீடு நோக்கிச் சென்றனர்.

விட்டுக் குள்ளே சென்றவன்
மிகவும் பெரிய உலக்கையைக்
காட்டிக் கொண்டே நிரும்பினன் ;
கையை ஒங்க லாயினன்.

‘பல்லும் நகமும் போன்றின்
பயமு ருத்த முடியுமோ ?
ஙல்ல பின்னை போலால்
நடையைக் கட்டு ; சீக்கிரம் !

கண்டாய் எனது கையிலே
கனத்த உலக்கை இருப்பதை ;
மண்டை பின்து போய்விடும்.
வழியைப் பார்த்து ஒடிடு !’

என்ற விறகு வெட்டியை
ஏது சிங்கம் செப்திடும் ?
ஒன்றும் கூறி டாமலே
ஒட்டம் பிடிக்க லானது !

பெண்ணைக் கேட்க வந்தவர்
பேச்ச முச்ச இன்றியே
கண்ணை முடி ஒடிடும்
காட்சி நல்ல காட்சிதான் !



வல்வனுக்கு வஸ்வவ்

சிங்க ராஜன் நலிலி மிர்க்கு
செல்லு சின்ற வேளியில்
எங்கி ருங்கோ தேனீ ஒன்று
எதிரில் வங்கு சேர்க்கத்து.

·சின்னாஞ் சிறிய ஜங்கு வேங்
சிறிதும் அச்சம் இன்றியே
என்றன் எதிரில் வருகி றுயே !
என்று சிங்கம் கேட்டது.

·தீர வென்றும், வீர வென்றும்
செப்பிந் நிரியும் சிங்கமே,
போரில் என்னை வெல்லு தற்குப்
போதும் சுக்கி உள்ளதோ ?

கூர்மம் யான ஈகங்க ஜோடு
 கொடிய பற்கள் இருப்பினும்.
 சோர்க்கு கீழே வீழ வைப்பேன்.
 சொல்லி விட்டே செய்கிறேன்

என்று கூறிச் சிங்கங் தன்னை
 எதிர்ந்து மூக்குக் காதினுள்
 சென்று மென்னம் பகுதி யாவும்
 நன்கு கொட்ட வானது.

கொட்டும் வலியைத் தாங் விடாமல்
 கோபம் கொண்ட சிங்கமும்
 எட்டுத் திக்கும் கிடுவி உக்க
 இரைச்சல் போட வானது.

தேனீ சிறிதும் அஞ்சி டாமல்
 திரும்பத் திரும்பக் கொட்டவே,
 மேனி நடுங்கி, மூளை கலங்கி
 வீழ்ந்த தந்தச் சிங்கமே!

சிங்க ராஜன் தன்னை வென்ற
 செருக்கி ஞேடு தேனீயும்
 அங்கு மிங்கும் மகிழ்ச்சி யோடு
 ஆடிப் பாடித் திரிந்தது.

சிறிது கேரம் சென்ற தென்று
 செப்பு தற்கு முன்னாரே,
 அருகில் இருங்க சிலங்கி வலியில்
 ஜீயா, சிக்கிக் கொண்டதே !

இழைத்துச் செல்ல எண்ணிந்த தேவீ
 பின்னும் முன்னும் உடலினை
 வளைத்துப் பார்த்துத் துடிது டித்து
 வாடி வருங்க லானது .

சிலங்கி, தனது வலியில் வங்கு
 சிக்கித் தவித்து மெத்தவும்
 கலங்கி நிற்கும் தேவீ தன்னினக்
 களித்துத் தின்று தீர்த்தது!

வல்ல வர்க்கும் வல்ல வர்கள்
 கவய கத்தில் உண்டெனச்
 சொல்லு முன்னர் தெரிந்து கொண்டார்,
 சுலப மாகக் கதையினால் !



மாடிமை வரப்பு



கூட்டுக் குள்ளே அடைக்கப் பட்ட
பெண்பு ரூவுமே
குஞ்சு நான்கு பிறங்க தென்று
மகிழ்ச்சி கொண்டதே !
வாட்டம் நீங்கி 'ஆஹா ! எனது
குடும்பம் பெருகுதே !
மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !' என்றே எண்ணிச்சிப்
பெருமை சொன்னதே.

பறந்து சென்ற காகம் ஒன்று
இதனைக் கேட்டதே.
யைய வங்கு புறவி டத்தில்
சூற லானதே :
'பிறங்கி ருக்கும் குஞ்சு தன்னை
எண்ணிச்சி எண்ணிச்சியே
பெருமை கொள்வ தேங்க ஈக்குப்
புத்தி இல்லையா ?'

கூட்டில் அடிமை போல இங்கே
 வாழு வின்றால்
 குடும்பம் பெருகு தென்று கூறி
 மகிழ்ச்சி கொள்வதேன் ?
 வாட்டம் நீங்க வழியில் வரத
 இந்தக் கூட்டிலே
 வளரும் குடும்பம் அடிமை வாழ்வை
 வளர்க்கும் குடும்பமே !



நல்ல பதீப்!



சிங்கம், மனிதன் இருவரும்
சேர்ந்து கொண்டு ஈண்பராய்
அங்கு மிங்கும் காட்டிலே
அலிலந்து திரிய வாயினார்.

‘சிங்க மேறிவ் வுலவினில்
தீரம் மிகவும் உடையவர்
எங்கள் மனித ரல்லவோ?’
என்று மனிதன் கேட்டனன்.

‘தீரம் மிகுந்த மனிதனைச்
சிங்கம் என்று புகழ்வதேன்?
வீரம் மிகவும் உடையவர்,
வெற்றி பெறுவோர் காங்களே.’

என்று சிங்கம் உரைத்தது,
 இருவர் பேச்சும் வளர்க்கத்து-
 சென்ற வழியில் அழகிய
 சிலையைக் காண நேர்க்கத்து-

மடக்கிப் போட்டுச் சிங்கத்தை
 மனிதன் ஒருவன் வீரமாய்
 அடக்கி ஆனும் காட்சியை
 அந்தச் சிலையில் கண்டனர்.

‘பார்பார் இந்தச் சிலைதனை !
 பார்க்கும் போதே தெரியுமே !’
 யார்தான் வீரம் மிகுந்தவர் ?’
 என்றுன் மனிதன். சிங்கமோ..

‘சிலையைச் செய்து வைத்ததே
 சிங்க மல்ல ; மனிதன்தான் !
 சிலைகள் செய்யும் கலையெலாம்
 தெரிந்தி ருக்தால் ஈங்கனும்,

மடக்கிப் போட்டு மனிதனை
 மார்பில் கால்கள் ஊன்றியே
 திடத்தைக் காட்டும் சிங்கத்தைச்
 செய்து வைப்போம்’ என்றதே ॥



இரண்டு தவளைகள் ஒருகுளத்தில்
இருந்து வாழ்ந்திடும் காளையிலே
வறண்டது அக்குளம். தவளைகளும்
வாழ்ந்திட வேறுடம் தேடினவே.

தேடிச் சுற்றித் திரிகையிலே
தெரிந்தது பெரிய கிணலென்று.
நாடிச் சென்றே அக்கிணற்றை
நன்றாய் உற்றுப் பார்த்தனவே.

‘தன்னீர் விறைங்த இக்கிணற்றில்
நாவிக் குதிப்போம் இப்பொழுதே.
உண்ண உணவும், வாழ்ந்திடவே
உகந்த இடமும் பெற்றிடலாம்.’

இப்படி அவற்றில் ஒருதவணை
 எடுத்துக் கூறிட, மற்றென்று,
 'அப்பனே, நீயும் சொல்வதுபோல்
 அவசரப் பட்டால் பயனில்லை.

ஏரியும் குளமும் வற்றிவிடின்
 எங்கேயாவது சென்றிடலாம்.
 கூறிய உனது மொழிகேட்டுக்
 குதித்தால் இந்தக் கிணற்றினிலே,

தண்ணீர் முழுதும் வற்றிவிடின்
 தாவி வெளியில் வந்திடவே
 எண்ணக் கூட முடியாதே !
 இறப்பது விச்சயம்' என்றதுவே.





பறவைகள் மாநாடு கூட்டினவே. அங்குப்
பற்பல பறவைகள் வந்தனவே.
'சிறந்தல் பறவையை அரசனைன்றே காண்கள்
தேர்ந்தெடுப் போ'மெனக் கூறினவே.

அரசர் பதவிக்குப் போட்டியிட்டே, அங்கு
ஜங்காறு பறவைகள் நின்றனவே.
'திறமை மிகுந்தவன் கான்'என்றே ஒவ்வொன்றும்
தேர்தல் முழுக்கங்கள் செய்தனவே.

'அன்பர்க் னோ,என்னினத் தேர்ந்தெடுத்தால் கானும்
அதையும் இதையும் செய்வே' என்னவே
என்னைன்ன வோகூறிக் கூட்டத்தார் தம்மையே
இழுத்திடப் பார்த்தன தங்கள்பக்கம்.

கண்ணொப் பறித்திடும் வண்ணத் தோகைதனைக்
காட்டி மயில்முன்னுல் ஆடிவார்தே,
‘என்னையே நிங்கனும் தேர்க்கெடுத் தால்யிக்க
இன்பம் அடையவாம்’ என்றதுவே.

தோகையைக் காட்டிப் பசப்பும் மயிலதன்
தோற்றம் சபையைக் கவர்க்கத்துவாம்.
ஆகையால், அந்த மயிலிலுக் கேசபை
அரசர் பதவி அளித்ததுவாம்.

பறவை அரசன் மயிலினை வாழ்த்தியே
பலத்த குரல்கள் எழும்புகையில்,
குவி ஒன்றுமுன்னுல் வங்குமின்று ‘நா னும்
ஈறிடும் வார்த்தையைக் கேட்டிடுவீர்.

கருத்துடன் ஈம்மவர் உயிரவெல்லாம் என்றும்
காத்திடல் அரசரின் கடமையன்றே ?
பருத்தும், கழுதும், வல்லுருகனும் ஈம்மைப்
படுத்திடும் பாட்டுக்கும் எல்லையுன்டோ ?

அந்தப் பறவைகள் செய்யும் கொடுமைகள்
அளின்றும் அடக்கிட வேண்டுமென்றால்,
இந்த மயிலால் முடிந்திடு மோ? இதை
என்னரிப்பார்த் தீர்களோ?’ என்றதுவே.

சிந்தனை செய்தன பறவையெல்லாம். உடன்
தேர்தலை ஏத்துமே செய்தனவே.
‘இந்த மயிலின் பகட்டில் மயங்கி
இழுக்கோம் மறியிலை ’ என்றனவே !

ஜாதீ நாய்



ஊரைக் காவல் செய்துவரும்
உயர்க்க ஜாதி நாய்கள்ரு
வீரன் போலத் தலைநிமிர்க்கு
வீதியில் நடங்கு சென்றதுவே.

செல்லும் போது தண்ணுடைய
சிறிய குட்டி ஒன்றினையும்
மெல்ல அழைத்துச் சென்றதுவே.
வீதியில் நாய்கள் கண்டனவே.

சொற்றாய், வெறினாய், தெருவினரிலே
சோற்றுக் கலையும் நாய்களெலாம்
சிறிய குட்டியைக் கண்டதுமே
சேர்க்கு பலமாய்க் குலிலத்தனவே.

குட்டி நாயைப் பார்த்தவைகள்
குலிலத்ததை ஜாதி நாய்கள்கும்
சட்டை சிறிதும் செய்யாமல்
சாக்க மாகச் சென்றதுவே.

குட்டி நாய் :

அப்பா, உயர்க்கு ஜாதியென
அணிவரும் நம்மைப் போற்றுகினார்.
அப்படி யிருக்கும் எனிப்பார்த்தே
நூத்திரக் கூச்சல் இவைபோட,

கண்டும் சும்மா செல்கின்றூய்.
கடித்துக் கொன்றிட வேண்டாமா ?
என்னே துணிச்சல் இவைக்கட்கு !
இவற்றைச் சும்மா விடலாமா ?

அப்பா நாய் :

கட்டிக் கரும்பே, கண்மணியே,
கண்டேன் ; கேட்டேன் அத்தனையும்-
எட்டி விள்ளே குலைக்கின்ற
இக்கக்கோழை நாய்களெலாம்

உலகில் இருக்கும் வரையில்தான்
'உயர்க்கு ஜாதி' நாயென்றே
பலரும் நம்மை அழைத்திடுவார் ;
பாராட் திடல்லாம் கூறிடுவார்.

ஒன்றுடன் மற்றென் நிருந்தாலே
உயர்க்கு ஜாதி எதுவென் றறிந்திடலாம்-
நன்றூய் வாழ இங்காய்கள்
நாமும் வாழ்த்துக் கூறிடுவோம்.



பசுவின் கேள்வி

மாலை தேரம் நாய்குன்று
வைக்கோல் போரின் மீதினிலே

ஏறி அமர்ந்து கொண்டதுவே ;
இங்கும் அங்கும் பார்த்ததுவே.

மிக்க பசியுடன் ஒருபகவும்
விரெவாய் அங்கு வந்ததுவே.

வந்ததும், அதனை நாய்பார்த்து,
'வள்வன்' என்று குலைத்ததுவே.

குலைத்திடும் நாயைக் கண்டதுமே
கொஞ்சம் பின்னுல் போனபசு,

வைக்கோல் தின்னும் ஆசையிலே
மறுபடி நெருங்கிச் சென்றதுவே.

நிரும்பத் நிரும்ப அங்காயும்
 நிசைகள் அதிரக் குலைத்திடவே
 கோபம் கொண்ட பசுட்டனே,
 கூறிட லானது இப்படியே :
 'தானும் உண்ணுன் ; பிறருக்கும்
 தருமய் செய்யான் அவன்போல
 என்னைப் பார்த்துக் குலைக்கின்றுய்.
 ஏனே தூரத்தி யடிக்கின்றுய் ?
 வைக்கோல் நின்பது உன்னுடைய
 வழக்கம் இல்லை ; உலகறியும்.
 அப்படி யிருங்கும் வைக்கோலை
 அனுதினம் தின்றே உடல்வளர்க்கும்
 என்னைத் தூரத்துதல் சரியாமோ ?
 என்னைப் பார்ப்பாய், மடகாயே !'



எமாந்த ஆராகன்



ஆட்டு மங்கை ஒன்றிடம்
அருமை கண்பன் போலவே
காட்டு ஒராய் வந்தது ;
கனிந்த வார்த்தை உரைத்தது.

‘அன்பு மிக்க தோழிரே,
அடியேன் கூறப் போகிறேன்,
கண்ப ராக நாமெலாம்
நன்கு வாழும் வழிதனை.

என்றும் உங்கள் கண்பனுய
இருக்க விரும்பி வந்திடும்
என்னை உங்கள் காவல்நாய்
எதிர்த்துத் துரத்தி விரட்டுதே !

காவல் நாயை விலக்கினால்,
கஷ்டம் யாவும் விலக்கிடும்.
ஆவ லோடு நாமெலாம்
அருமை கண்பர் ஆகலாம்.’

உண்மை என்றே ஆடுகள்
ஒராய் சொல்லில் நம்பினா.
கண்ணைப் போலக் காத்திடும்
காவல் நாயை விலக்கினா.

காவல் இல்லா மங்கையில்
களித்து ஒராய் புகுந்ததே ;
ஆவ வோடு ஒவ்வொரு
ஆடாய் தின்று தீர்த்ததே !



இரண்டு பானைகள்

காற்று ஒங்கி அடித்தது·
 கனத்த மழையும் பெய்தது·
 ஆற்று வெள்ளம் பொருள்களின்
 அடித்துக் கொண்டு வந்தது·

அந்த வெள்ளம் தன்னிலே
 அசைந்து, அசைந்து ஆடியே
 வந்த பானை ஒன்றுமே
 மன்னினி ஞுலே ஆனதாம்.

மன்னில் செய்த பானையை
 வந்து நெருங்க லானது,
 வெண்க வத்தால் ஆனதோர்
 மிக்க அழகுப் பானையாம்.

அந்தப் பாளை யிகமிக
அருகில் கெருங்கி வந்ததும்
இந்தப் பாளை அதனிடம்
ஏக்கத் தோடே உரைத்தது.

‘வெண்க லத்தால் ஆனாலே
மெதுவாய் என்னைத் தொடினுமே
என்றன் வாழ்வு முடிந்திடும்.
எட்டி நிற்பாய்; புண்ணியம் !

திருவர் பெயரும் ஒன்றுதான்.
திருந்த போதும், நாமுமே
உறவு கொள்ள முடியுமோ ?
ஒதுங்கிப் போவாய்’ என்றது.

‘குணாற்றில் அதிக வேற்றுமை
கொண்ட இருவர் நண்பராய்
இணங்கி வாழ்தல் அரிதுதான்’
என்றே கதையில் அறிவிடேம்.



கொருக்கடி

வழுக்கைத் தலையுடன் ஒருமனிதர்
வாசலில் அமர்ந்தார். அப்பொழுது,
கொழுத்துப் பருத்திடும் ஆஸயிக்க
கொண்டதோர் கொசுவும் வந்ததுவே.

வந்ததும், அந்த மனிதரது
வழுக்கைத் தலையில் அமர்ந்ததுவே ;
சுக்கோ ஏத்துடன் கடித்ததுவே ;
தலையில் ரத்தம் குடித்ததுவே.

கடித்ததும் வலியைத் தாங்காமல்,
கையை ஒங்கி அக்கொசுவை,
அடித்திட முயன்றார். ஆனாலோ,
அக்கொசு தப்பிப் பிழைத்ததுவே !

ஒங்கிய கையோ அவர்தலையின்
 உச்சியில் ‘பட்ட’டென வீழ்க்கத்துவே.
 ஆக்கே நப்பிப் பிழுத்தகொசு
 அவரைப் பார்த்துக் கேட்டதுவே :

‘சின்னாஞ் சிறிய என்கடியைச்
 சிறி தும் பொறுத்திட முடியாமல்,
 என்னை அடித்துக் கொன்றிடவே
 எத்தனம் செய்தீர். இப்பொழுது—

‘பட்ட’டென உமது தலைமீதே
 பலமாய் அடித்த உம்கையை
 வெட்டி எறிந்து விடுவீரோ ?
 வேறு தண்டனை கொடுப்பீரோ ?’

கொசுவின் வார்த்தையைக் கேட்டதுமே
 கூறினார் அந்த மனிதருமே ;
 ‘கொசுவே, இன்று தப்பியதால்
 குறும்பாய்க் கேள்வி கேட்கின்றுய்.

வேண்டும் என்றே என்றலையை
 விரும்பிக் கடித்த கொசுவே, கேள்.
 வேண்டும் என்று என்கையும்
 வேதனை தந்தது ? யோசனைசெய்.

கடித்துக் கடித்தே இரத்தமெலாம்
குடிக்கும் கொசுவே, உணானானும்
அடித்துக் கொல்வேன். மேன்மேலும்,
அடிகள் விடைப்பினும் பொறுத்திடுவே;

பிறர்க்குத் துன்பம் கொடுப்பதனால்,
பெரிதும் நீண்பம் அடைவோரைத்
துரத்தித் துரத்தி அடித்திடுவேன் ;
துயரம் வரினும் சுவித்திடுவேன்'



ஒன்னாயின் கேள்வி



ஆட்டை வெட்டி இடையர்கள்
ஆசை யோடு கூடியே
வீட்டில் உண்ண வரயினர் ;
'விருந்து' என்று கூறினர்.

‘கோனூர் ஜூயா !’ என்றதும்,
குரலிக் கேட்டுத் திரும்பினர்.
ஒனாய் ஒன்று அவ்விடம்
உரைத்த வார்த்தை கேட்டனர் :

‘வளர்த்த ஆட்டை நீங்களே
வதைத்துக் கொன்று தின்கிறீர்.
உள்ளதில் மழிழ்ச்சி பொங்கலே
உண்டு ஏப்பம் விடுகிறீர்.

ஆட்டில் ஒன்றை நானுமே
அடித்துக் கொல்ல வந்திடன்,
வேட்டை நானை ஏவுவீர் ;
வேங்கை போலச் சீறுவீர்.

என்னை விரட்டி விட்டபின்
ஏதும் பேசாட்டி யின்றியே,
கொன்று ஆட்டைத் தின்கிறீர்,
கொடிய மனிதர் நீங்களே !”





வெளி வேலில் செய்துவரும்
குடியா னவனின் வீட்டருகே
வேலி ஒரம் புற்றினிலே
விழுப்பாம் பொன்று வசித்ததுவே.

குடியா னவனின் அருமை மகன்
கொஞ்சம் மழில் பேசுபவன்
கொடிய பாம்பு கூடித்ததனால்
கொல்லப் பட்டான் ஒருநாளில்.

'பழிக்குப் பழிகான் வாங்கிடுவேன் ;
பாம்பைக் கொன்று தீர்த்திடுவேன்'
மொழிந்தான் இப்படித் தங்கையுமே.
மூண்டது கோபம் பாம்பதன்மேல்.

மறுஙாள் பாம்பு வெளியினிலே
வந்திடும் போது கோடரியை
எறிந்தான் : பாம்பு சாகாமல்
இழுந்தது வாலின் நுணிமட்டும்.

நாகம் ஒடிச் சென்றவுடன்
கடுங்கினன் அவனும் பயத்தாலே.
தேகம் முழுதும் வியர்த்திடவே
சிங்கனை செய்தான் தீவிரமாய்.

'தப்பிச் சென்ற இப்பாம்பு
சமயம் பார்த்துக் கடித்துவிடும்.
எப்படி யும்நாம் இறங்கிடுவோம்,
இந்தப் பாம்பால்' என்னன்னி,

பாம்பின் கோபம் தணித்திடவே
பாலை வாங்கி மறுஙானோ
பாம்புப் புற்றில் ஊற்றினானோ.
பார்த்ததும், பாம்பு உரைத்ததுவே:

'அருமை வாலை நானிழங்கேதன்.
அங்குப் புதல்வளை நீழுந்தாய்.
இருவர் மனமும் மாறிடுமோ ?
இருக்கும் பக்கமை தீர்க்கிடுமோ ?

உண்ணெப் பார்த்தால் என்வால்தான்
உடனே எனக்கு நினைவில்வரும்.
என்னெப் பார்த்தால் நீயும்தான்
இழுந்த புதல்வணை என்னிடுவாய்.

பாலை ஊற்றி விட்டதனால்
பக்கமை தீர்ந்து போய்விடுமோ ?
வேலை இல்லா மானிடனே,
என்றான் இதுவும் என்றறிவாய் !'



காரணம்?



வேடன் ஒருவன் காட்டிலே
வேட்டை யாடக் கருதினன்,
கூட அழைத்துச் சென்றனன்,
கிழ்ட்டு வேட்டை நாயையும்.

காட்டில் அலிலங்கு கடைசியில்
கண்டான் பன்றி ஒன்றினை.
வேட்டை நாயை ஏனினன்.
விரைஞ்தே அதுவும் பாய்ந்தது.

காட்டுப் பன்றி வேகமாய்க்
காற்றைப் போலச் சென்றது.
வேட்டை நாய்தான் இனினாத்ததா ?
விடவே இல்லை; தொடர்ந்தது-

ஒய்க்கு போன பன்றியின்
ஒட்டம் குறைய வானது.
பாய்ந்து, நாயும் உடனேயே
பன்றி காதைப் பிடித்தது.

பன்றி அங்கே துடிப்பதைப்
பார்த்து வேடன் மகிழ்ந்தனன் ;
'ஙன்று, நன்று' என்றனன் ;
நாடி ஒடி வந்தனன்.

அருகில் வேடன் வருவதை
அறிந்து பன்றி, காதிலை
உருவிக் கொண்டு வேகமாய்
ஒடி மறைய வான்து.

வேடன் இதனைக் கண்டனன் ;
மிகவும் கோபம் கொண்டனன் ;
ஒடி வந்து நாயிடம்
உள்ளம் வெம்பி உரைத்தனன்

‘காடு முழுதும் ஈற்றியே
கண்டோம் இந்தப் பன்றியை.
கேடு கெட்ட மிருகமே,
கிடைத்த பொருளை விட்டனே.’

இந்த வார்த்தை தன்னையே
இடித்து வேடன் கூறவே,
அங்க நாயும் சோகமாய்
அவனைப் பார்த்தே உரைத்தது

‘என்னைச் சிறிய வயதிலே
இருந்து வளர்க்கும் ஜெனே,
என்னை யாரும் இதுவரை
ஏய்த்து ஓட முடிந்ததா ?

என்றும் உள்ள உணர்ச்சியில்
 இம்மி கூடக் குறைந்திலேன்.
 இன்று மட்டும் தோற்றது
 என்ன கார ணாத்தினால்?

வயது அதிகம் ஆனது.
 வளிகம் குறைந்து போனது.
 அயர்க்கு போனேன். பற்களும்
 ஆட்டம் காண வாயினா.

முன்னர் எனது நிறமையை
 முற்றும் உணர்ந்த தாங்களே
 இன்று நானும் தோற்றதை
 இகழ்க்கு பேச வாகுமோ?

என்னை ஏனை இகழ்கிறீர்?
 இதற்கெல் வாமே காரணம்,
 என்னைக் கிழடு ஆக்கிய
 இயற்கை தானே! என்றது.



எவிப் யடை



எவிகள் யாவும் படைதி ரண்டு
கிளம்ப லாயின ;
எதிர்த்துப் பூனைக் கூட்டத் தோடு
போர்பு ரிக்தன .
புலிகள் போலப் பாய்ந்து பாய்ந்து
பாதி எவிகளைப்
பிடித்துக் கடித்துப் பூனைக் கூட்டம்
விழுங்கி விட்டதே !

பிழைத்து வந்த எவிகள் சேர்க்கு
கூட்டம் போட்டன.
பெரிதும் கொழுத்த எவி எழுந்து
பேச லானாது :
‘இனைக்க இனைக்க நாமெல் லோரும்
ஒடி வந்ததே
என்ன கார ணந்தி ஞுலே
என்று தெரியுமா ?

தலைவர் ரென்று சிலரை வைத்தோம்.
 அவர்கள் சொற்படி
 தகுந்த முறையில் போர்பு ரின்தால்,
 வெற்றி கிட்டிடும்.
 பலத்த சண்டை போடும் போது
 தலைவர் யாரெனப்
 பார்த்துக் கண்டு பிடிப்ப தற்கீக
 சிரம மாகுதே !

ஆத லிங்க குச்சி யாலே
 குல்லா செய்துஙாம்
 அவர்கள் தலையில் மாட்டி வைப்போம்,
 கண்டு கொள்ளவே.
 சேதம் ஏதும் இன்றி அவர்கள்
 காட்டும் வழியிலே
 சென்று வெற்றி பெறுவோம்' என்றே
 எடுத்து ரைத்தது.

‘சரிதான்’ என்றே கூறி அவைகள்
 குல்லா செய்தன.
 தலைமை நாங்கும் எலிகள் தலையில்
 மாட்டி விட்டன.
 பெருமை யோடு தலைமை எலிகள்
 முன்னே சென்றன.
 பின்தொடர்ந்து மற்ற எலிகள்
 போக வாயின்.

படைதி ரண்டு எலிகள் வாரவே
 பார்த்த பூசீனாகள்
 பாய்ந்து வந்து மேல்வி முந்து
 தாக்க லாயினா.
 நடும் ஓங்கி எலிகள் யாவும்
 முதுகைக் காட்டியே,
 நான்கு நிசையும் தலைதெ றிக்க
 ஓட லாயினா !

தப்பிச் சென்ற எலிகள் உடனே
 வளையில் ஓளிந்தன.
 தலையில் குல்லா நரித்த எலிகள்
 தவிக்க லாயினா !
 அப்போ தந்தக் குல்லா வளைக்குள்
 நுழைந்தி டாததால்
 அந்தோ, வெளியில் அந்த எலிகள்
 திகைத்து நின்றன !

தலையில் குல்லா நரித்து நின்ற
 எலிகள் தம்மையே
 தாவி வந்த பூசீனக் கூட்டம்
 பிடித்துக் கொண்டதே !
 வெலவெ வத்துப் போன அந்தத்
 தலைமை எலிகளின்
 மேலே பாய்ந்து பூசீன யாவும்
 கடித்துத் தின்றன !



கழுதும் தூங்கையும்

காட்டு வயலில் செம்மறி
ஆட்டு மங்கை ஒன்றுமே
கூட்ட மாகத் திரிக்தது;
குறையில் லாமல் மேய்த்து.

வட்ட மிட்டு அவ்விடம்
வந்த கழுகு. மங்கையில்
குட்டி ஆடு ஒன்றினைக்
சூர்த்து பார்க்க வானது.

பார்த்துக் கொண்டே வேகமாய்ப்
பாய்க்கேத அதனைக் கால்களால்
சேர்த்து நன்கு தூக்கியே
சிறக டித்துப் பறக்கது.

அருகில் இருந்த குன்றிலே
அமர்க்தி ருந்த காகமும்,
பறங்கு சென்ற கழுகினைப்
பார்த்து விளக்க வானது:

‘கழுகு சிறிய ஆட்டினைக்
கவர்க்கு செல்லு கின்றது.
கொழுத்த பெரிய ஆட்டையே
கொண்டு நானும் செல்லுவேன்.’

என்றே என்னிக் காகமும்
எழுந்து பறங்கு சென்றது.
நன்கு கொழுத்த ஆட்டினை
நாடி முதுவில் அமர்க்கது.

முறுக்கி முறுக்கிக் கால்களால்
முதுகி லுள்ள மயிக்களை
இறுக்கிப் பிடித்துத் தூக்கவே
எத்த னங்கள் செய்தது.

கனம் மிகுந்த ஆட்டினைக்
காகம் தூக்க முடியுமோ ?
மனத்தி விருந்த ஆசையும்
மாய்ந்து மறைய வானது.

ஆஶ மறைக்க தாயினும்
ஜூபோ, கால்கள் சிக்கினா !
வீசிச் சிறகை அடித்தது.
வீண்தான், தப்ப முடியுமோ ?

மாட்டிக் கொண்டு தவித்திடும்
மடனம் மிக்க காக்கையை
ஆட்டுக் காரன் பார்த்தனான்;
ஆவ லோடு நெருங்கினான்.

பறக்க வழியும் இன் றியே
பரித விக்கும் காக்கையை,
இறக்கை தன்னை வெட்டியே
எடுத்து வீடு சென்றனன்.

‘அப்பா, இதுபோல் பறகவைய
அடியேன் பார்த்த நில்லியே
எப்போ தப்பா பிடித்தனை ?
என்ன பறவை சொல்லுவாய்?’

என்று கேட்ட மகனிடம்
இடையன் கூற வரயினான்:
‘அன்பு மிக்க மைந்தனே,
அதிச யம்போல் பார்ப்பதேன்?

கொழுத்த ஆட்டைத் தூக்கியே
கொண்டு செல்லும் ஆஶையில்
கழுகு என்று தன்னையே
கருதிக் கேட்ட காக்கைதான் !’

இன்பழும் துன்பழும்



வெப்பக் கொடுமை தாங்காமல்
வீதி கடுவே செத்ததுபோல்
சர்ப்பம் ஒன்று விடக்கத்தடா.
சற்றும் அசைய வில்லியடா.

இரையைத் தேடிப் பறக்குமிக
ஏங்கிந் திரிந்த ஒருகாகம்
விரைக்கு கீழே பாய்ந்தத்தடா.
'விர'ரெனத் தூக்கிச் சென்றத்தடா.

செத்துப் போனது பாம்பெனவே
தீர்மா னித்தே அக்காக்கை
கொத்தித் திண்ணப் பார்த்தத்தடா.
கொடிய காலம் வக்கத்தடா !

தூக்கம் நீங்கி அப்பாம்பு
துடிது டித்தே எழுக்கத்தடா.
தூக்கிச் சென்ற காக்கக்கைனாத்
துணிந்து கடித்து விட்டத்தடா.

கடித்ததும் வளியைத் தாங்காமல்
காக்கை சுருண்டு வீழ்ந்தத்தடா.
துடித்தது, சாகும் தறுவாயில்
சொல்லிய வார்த்தைகள் இவையேயாம்:

‘இன்பம் பெறலாம் இவ்வணவால்
எனகான் நினைத்தேன். ஆனாலோ
துன்பம் பெற்றேன். என்வாழ்வும்
சோகக் கதையாய் முடிக்கத்துவே’



சோதிப் பூர்ணம்



சங்கத கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி திருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்.

‘அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா?’
‘ஆண்கு முங்கை பிறக்குமா?’
‘மதிப்பு உலகில் உயருமா?’
‘மனத்தில் கவலை கீங்குமா?’

இங்க வகையில் கேள்விகள்
ஏது ஏதோ அவரிடம்
வங்கு மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது.

கும்பல் ஒன்று சுற்றிலும்
கூடி அன்று விற்கையில்,
அம்பு போலப் பாய்ந்துமே
அங்கோர் பையன் வந்தனன்.

இரைக்க இரைக்க வந்தவன்
‘என்னோ ! கமது சோநிடர்
இருக்கும் வீடு தீயிலே
எரியு’ தென்றே கதறினன்.

பையன் சொல்லைக் கேட்டதும்
பதறி எழுந்த சோநிடர்,
‘ஜயோ, அப்பா !’ என்றுமே
அலறி ஒட்டம் பிடித்தனர்.

முன்னால் அவரும் வேகமாய்
முச்சுப் பிடித்து ஓடவே,
பின்னால் அவரைத் தொடர்ந்தது,
பெரிய கூட்டம் ஒன்றுமே.

நாடி தளர்ந்து விட்டது.
நாக்குத் தொங்கிப் போனது.
ஒடி வந்தார் அப்படி,
டடல்கு ஓங்கச் சோநிடர்!

‘மனைவி மக்கள் தீயிலே
மடிந்து, வீட்டில் உள்ளவை
அணித்தும் பொகுங்கிச் சாம்பலாய்
ஆன தென்றே எண்ணினர்.

என்னம் போல வீட்டிலே
எதுவும் நடக்க வில்லையே !
என்றும் உள்ள விலையிலே
இருந்த வீட்டைக் கண்டனர்,

புரளி செய்த பையனைப்
பிடித்துக் கொண்டு சோதிடர்
மிரட்டிக் கேட்க வாயினர்.
மீசை இரண்டும் துடித்தன.

‘நாட்டுக் கெல்லாம் சோதிடம்
நானு ரைப்பேன் எனவிறீர்.
வீட்டில் தீ,தீ என்றதும்,
விழுக்காதுத்து வருகிறீர் !

எந்த விஷயம் நடப்பினும்
எனக்குத் தெரியும் எனவிறீர்.
சொந்த விவடியம் அறிந்திடச்
சோதி டத்தால் முடிந்ததோ ?

பையன் இதனைச் சொன்னதும்
பக்கம் இருந்த அஜைவரும்
கையைத் தட்ட வாயினர்;
கலக வென்று சிரித்தனர் !

ШАРИ!



முருகன் வேட்டை ஆட்டன்;
 முயலில் ஒன்றைப் பிடித்தனன்;
 பெருமை யோடு தோளிலே
 போட்டுக் கொண்டு திரும்பினன்...

எதிரே ஒருவன் குதிரையில்
 ஏறி வரவே கண்டனன்.
 குதிரைக் காரன் முயலினைக்
 கூர்ந்து பார்த்துக் கூறினன்:

‘அன்பு மிக்க நன்பனோ,
 அந்த முயலில் தங்கிடு.
 என்ன விலைச் சேட்டினும்
 இட்டத் தோடு தருகிறேன்’

குதிரைக் காரன் இப்படிக்
 கூறக் கேட்ட முருகனும்
 அதிக ஆசை கொண்டனன்!
 ‘ஜங்கு பத்துக் கேட்டனன்.

‘சரிதான்’ என்றே அவனுமே
 நலீலனை ஆட்டிக் கூறியே,
 முருக ஜுடைய முயலினை
 முதலில் வாங்கிக் கொண்டனன்.

தட்டி ஒட்ட லாயினன்,
 தயக்க மின்றிக் குதிரையை.
 ‘துட்டு! துட்டு!, என்றுமே
 துரத்தி முருகன் ஓடினன்,

துரத்திச் சென்றுள்ள; ஆயினும்
 சோர்க்கு போன்று. மிக்குமே
 உரத்த குரவில் கூவியும்
 ஒன்று மில்லில் பயனுமே.

அதிக நூரம் ஓடியே
 அலுத்துப் போன முருகனும்
 குதிரை சென்ற திரசயிலே
 குரல் எடுத்துக் கூறினன்;

 ‘குதிரைக் கார நண்பனே’
 கொண்டு செல்வாய் முயலினை.
 அதனை உனக்கு கானுமே
 அளிந்த பரிசாய்க் கொள்ளுவாய் !





ஒருங்கள் இரையே கிடைக்காமல்
ஒநாய் ஒன்று அலைந்ததுவே.
அருகில் ஏதோ குரல்கேட்க
அங்கே சென்று பார்த்ததுவே.

சின்னக் குழங்கத அழுதிடவே
சொன்னாள் நாயார் அதனிடத்தே .
‘உண்ணை வெளியே எறிந்திடுவேன் ;
ஒநாய் நின்ன விட்டிடுவேன்.’

தாயார் சொன்னது நிஜமென்றும்,
தனக்கு ஈல்ல உணவேன் ரும்,
ஒநாய் எண்ணி அவ்விடத்தே
உட்கார்க் கிருந்தது, ஆவழுடன்.

அஞ்சி அந்தக் குழங்கதயுமே
அழுகை நிறுத்திட, அம்மாவும்
கொஞ்சி மகிழ்வுடன் ஈருகிறன்,
குழங்கத உள்ளம் குளிர்ந்திடவே :

'ஒநாய் வந்தால் உடனேயே
உதைத்துக் கொல்வோம்' என்றதுமே
ஒநாய் கேட்டு உடன்கடுங்கி
ஒட்டம் பிடித்தது காட்டிற்கே !





மலர்கள் சிறைக்க சோலையிலே
 வாடர மல்லிகைப் பூவொன்று
 அருகில் இருந்த ரோஜாவை
 அழைத்துக் கூற வானதுவே:
 ‘அழகு யிக்க மலரேங்
 அற்புத வாசனை பரப்புகிறுய்.
 கண்டோர் உள்ளம் கவருகிறுய்.
 கடவுள் பூசைக் குதவுகிறுய்.
 பெண்கள் தலையில் தோன்றுகிறுய்.
 பெரியோர் கழுத்தீல் விளங்குகிறுய்.
 உண்போல் பெறுமை உடையவர்கள்
 உலகில் உண்டோ வேறொருவர்?

என்றதும். உடனே ரோஜாப்பூ
புங்சிரிப் புடனே கூறியது:

ஆமாம், வாடா மல்லிகையே,
ஆயினும், இந்த உலகினிலே

எத்தனை நாட்கள் வாழ்கின்றேன் ?
எனது வாழ்வே ஒருநாள்தான்.

மனிதர் என்னைப் பறித்ததுமே
மணமும் உடற்றுங் வாடுவிறேன்.

அவர்கள் என்னைப் பறிக்காமல்
அப்படி யேதான் விட்டிடினும்,

மறுநாள் கீழே வீழ்கின்றேன்,
மண்ணெடு மண்ணெடுப் போகின்றேன்.

அழகும் மணமும் இருந்திடினும்
அடியேன் உன்போல் பலநாட்கள்

உலகில் வாழ முடிந்திடுமோ ?
உரைப்பாய், வாடா மல்லிகையே !.

கதை சொன்னவர் கதை

அந்தக் காலத்தில் சர்க்காரியில் குடும்பங்களை விற்பகையெல்லாம் மனிதர்களையும் விற்கு விட்டனர். அப்படி விற்கப்பட்ட ஒரு மனிதர்களைச் சொப். அவரை எந்தால் என்பவர் விளைக்கு வாய்கிட தங்கிட அடிக்கமயாக வைத்திருக்கார்.

ஒரு நாள் எந்தால் குடு வெறியில் நமது நன்பர்களிடம்; ஒரு பஞ்சம் கட்டுவிட்டார். அதாவது சமுத்திரத்தில் உள்ள நன்னீர் முழுவகையும் அவர் குடுத்துப் போட்டார்க்கினிடுவ நாகவும், அப்படி செய்யாதும், நம் சொந்தது முழுவகையும் கொடுத்து விடுவதாகவும் கூறினார்.

ஆனால், மயக்கம் தெளிந்ததும், நான் செய்த குட்டான் தாந்தை உணர்த்தார். ‘இதற்கு என்ன வறி?’ என்று தங்கிட அடிக்கமயாக இருந்த சார்புமை கேட்டார்.

ஈஸ் ஒரு நல்ல யோசனை கூறினார்: அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடுக்க எந்தால் சொப்புடன் புறப் பட்டார். ஏற்றவர்களும் சொன்னார்.

சமுத்திரத்தை அடைந்ததும், ஈஸ் அங்கு நின்றவர் களைப் பார்த்து, “என்பக்கீரை, எங்கள் எழுமானார் சமுத்திரத்தில் ஜூன் ஸீர் முழுவகையும் குடுக்க நயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரை மட்டுமே குடுப்பதாக்க கூறினார். ஆனால் இப்போது பல ஆறுகளிலிருந்தும் ஸீர் வந்து சமுத்திரத்தில் விழுக்குத்துக்கான்டே மிகுக்கின்றதே! குடுக்கக் குடுக்கத் தன் வீர் வந்து கொண்டேயிருக்கால், எப்படிக் குடுத்துப் போட்ட காக்குவது? ஆக்கால், முதலில் கூற்று ஸீர் சமுத்திரத்தில் விழாதபடி முந்துவாரத்திலேயே அடைந்துவிட வேண்டும். அப்போதுதான் என் எழுமானார் சேர்க்கபடி செய்வார்” என்னிடுக்கு.

ட்டனே, வெட்டக்கா பார்க்க அங்கு வர்திருத்தவர்கள்,
“ஆமால்; ஆமால். அதுநாள் சரி” என்று கூச்சவிட்டனர்.

பஞ்சம் கட்டியவர்களுக்கு என்ன சொல்லுவது என்றே
தெரியல்லை. மெட்கத்துடன் திரும்பிவிட்டனர்.

இப்படி அவர் எவ்வளவோ வேலையை ஏதுதிடுவது செய்
திருக்கிறார். இதனால்தான் அவருக்கு விரைவிலே விடுதலை
கிடைத்தது. அடுக்கமயாக இல்லாமல் எங்கும் இந்தும்போல்
ஏற்றிக் கிரிப் முடிக்கது. கற்றிர் திரிந்து குட்டக் கணக்கைக்
காறும் முடிக்கது.

ஈசாப் பிருத்த புத்திசாவி. அவர் பேசுகிற். செய்தெடுவே
அதை எங்கு காட்டுவின்றன.

* * *

அவர் அடுக்கமயாக இருந்தபோது, ஒரு நாள் அவருடைய
ஏழாணார் மெளியூச் செல்லப் புறப்பட்டார். சாமான்களைத்
தூக்கி வருவதற்காகத் தந்முடன் சில அடுக்கமகளையும்
அலைந்துச் செல்வது அந்த ஏழாணாரின் வழக்கம்.

அங்கு எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப்
ஒரு முறை பார்த்தார். பிறகு, மற்ற அடுக்கமகளைப் பார்த்து.
“எனக்கு அதிக களமில்லாத கூம்பையாத நா வேண்டும்”
என்று கேட்டார்.

ஈசாப்பிடம், மற்ற வேலைகளர்களுக்கு எப்போதுமே
நல்ல மதிப்பு உண்டு. ஆகையால், “சரி, உனக்கு வேண்டிய
சாமானை எடுத்துக்கொள்” என்றார்கள், அவர்கள்.

ட்டனே ஈசாப் அம்சிருத் பெரிய கூடை ஒன்றை
எடுத்துக் கொண்டார். அக்கூடை விரைய மொட்டிகள் இருக்கன,
வழியில் சாப்பிடுவதற்காக. ஈசாப் பெரிய கூடையைத்
தூக்கிக் கொண்டதும், மற்ற அடுக்கங்கள் சிரித்தார்கள்.

“என்னபட இது! வைவில்ளாத கலையாக வேண்டுமென்று கேட்டால். இவ்வளவு பெரிய கூடுதலைச் சூக்கிக் கொண்டிருக்கிறோமே!“ என்றார்கள்.

ஈசாப் ஒன்றும் பறில் கூறவில்லை.

ஆனால், ஈசாப் ஒரு கூட்டாளால்ல என்பதை அவருக்கூட என்பார்கள் தெரிந்து கொள்ள வேது கோரகவில்லை. ஈசாப் கூவத்திற்குந்த கூடுதலிலிருந்த ரொட்டிகளை மேற்கொண்டு அவர்கள் எடுத்துத் தின்ற வர்த்தால், கனம் குறைஷ்வர கொண்டேடு வர்த்து. செல்ல வேண்டிய ஒன்று கொஞ்சும்போது ஈசாப் வெறும் கூடுதலான் ஆண்டமாக உடன்து சென்று. ஆனால், மற்றவர்கள் அப்படிச் செல்லவில்லை; போலும் சூரை அவர்கள் கலையைத் தூக்கி முடிபாராம் அனுத்துப்போல் விட்டனர்.

அப்போதுதான் அவர்கள் ஈசாப்பின் புத்திசாவிக்கணத்தை உணர்ந்தனர்!

* * *

ஈசாப் வரிந்த காரில் போது உடன் குளிப்பதற்காக ஒரு குழம் அமைக்கப்பட்டிருந்தது.

அன்று ஈசாப்பின் ஏறுமொன்று அந்தக் குறைநில் குளிக்க என்னிறுக்க. உடனே ஈசாப்பை அழங்கிது, அந்தக் குறைநில் கூட்டும் இருக்கிறதா என்று பார்த்து வர்க் கொள்ளுக்க. ஈசாப் போய்ப் பார்த்தார்.

அப்போது அந்தக் குறைநில் வாயிலில் கீழான ஒரு கல் விட்டத்து.

குளிக்கக் கொள்வோயில் சிலர் அதைக் காண்டிக்கொண்டு கொள்றனர்; சிலர் அதில் தடுக்கி விழுஷ்டு, பிறகு எழுஷ்டு கொள்றனர். ஆனால், ஒருவர்கூட அதை அப்புறப்படுத்த வில்லை.

ஈசாப் இந்தக் காட்சிகைக் கொஞ்சம் போல் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வர்த்தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் தூக்கி ஓர் ஒருநிலை போட்டுகிட்டுக் குளிக்கக் கொள்ளுக்க.

ஈசுப் படனே திருப்பித் தம் எழுமாளரிடம் சென்று, “குஷ்஠ில் ஓரோரு மனிதர்தான் குளிந்துக் கொண்டிருக்கின்றார்” என்று.

“ஏரி, போய்க் குளிந்துவிட்டு வருவிறீன்” என்று எழுமாளர் புறப்பட்டுக் குஷ்஠ிலிருக்கும் சென்றுர்.

அங்கு ஏராளமானவர்கள் குளிந்துக்கொண்டிருத்தனர். படனே எழுமாளருக்கு ஈசுப்பிள் மேல் கோபங்களுக்கிட்டது. யேகாரக எட்டுக்குத் திருப்பி வந்தார். ஈசுப்பை அழைத்து, “உள்ளென்ன, கன் பொட்டுவை? குஷ்஠ில் எத்தனை பேச் குளிக்கின்றான்? ஓரே ஒருவர் குளிப்பதாகக் கூறினுமே!” என்று கேட்டார்.

“நம் எழுமாளே, அவர் ஒருவர்தான் மனிதர்! வழியிடை விடங்க கல்லை அப்புறப்படுத்தி, மற்றவர்களை விழுமால் கூப்பாற்றிய அவர் ஒருவர்தான் மனிதர்!” என்றுர் ஈசுப்.

தடுக்கி விழுவால்க்கும் கல்லைக் கண்டும், போமல் சென்று குளிந்துக்கொண்டிருத்தார்களே, அவர்களை மனிதர் என்று சொல்ல விருப்பவில்லை, எம் ஈசுப். இதை அறிந்த எழுமாளர் ஈசுப்பிள் புத்தி நுட்பத்தைப் பார்டிக்குர். நிப்படி ஈசுப்பைப் பற்றி எத்தனை மோ கூதாகன்!

�சுப்பிள் கருத்துக்கள் சொல் வழும் பெற்றங்கள். அவை திட்டங்களைத்துக்கு மட்டுமல்ல; எத்தக் காலந்துக்குமே பயன்தாக கடியங்கள்.





நசாப்

விரேக் அறிஞராவிய ஈசாப்பின் கநதகள் உலகமெல்லாம் படங்கும், ஆக்கணதகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை படித்துப் பயன்படவர் என்று அவர் காலத்தில் எவ்வருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்த்திருக்காம், அவரது உருவப் படத்தை எந்தனோயோ ஒவியர்கள் போட்டு போட்டுக் கொள்ளு தீட்டுயிருப்பார்கள். புகைப்படம் எடுக்கும் வசதியும் அக்காலத்தில் இல்லை. ஆயினும், அவரது உருவத்தைக் கற்பணிக் களைகொள்ளுபார்த்து வரைந்திருக்கிறார் யெலாஸ் குழிஸ் என்ற ஸ்டெபனிஸ் தேர்த்து ஓவியர்.